

# கிறிஸ்து மொழிக் குறள்

எண் 13



ஆக்கியோர் :

திருவாளர் - திரு. வி. கல்யாணசுந்தரனுர்

சாது அச்சுக்கூடம்  
இராயப்பேட்டை,  
சென்னை.

உரிமை  
ஆக்கியோருடையது.

1948

விலை அணு 12

**Printed at the Sadhu Press, Royapettah, Madras**

**P. I. C. M. S. 115—C. 1000—15-6-1948.**

## முன் நூற்றை

சக மொழியும் இனியதிரு வாசகமும்  
நேசாருட் பாவுமென் நெஞ்சு.

கிறிஸ்து பெருமான் திருவாய்மலர்ந்தருளிய ‘நற்செய்தி’யை—  
‘சவிசோஷ ’த்தை—எனிய தமிழில் வடித்தல் வேண்டு மென்ற  
வேட்கை பல ஆண்டுக்கு முன்னர் என்னுள் எழுந்தது. அவ்வேட்கை  
தணிதற்குரிய வாய்ப்பு அங்காளில் எனக்குக் கிட்டவே இல்லை.  
பின்னையாதல் - அக்கால அணிமையில் - அவ்வாய்ப்புக் கிட்டியதோ ?  
இல்லை. ஏன் ? பலதிறத் தொண்டுச் சூழலும், நெருக்கும், பிறவும்  
எனக்கு ஒய்வளிக்கவில்லை. ஆனால், எழுந்த வேட்கைமட்டும் என்னுள்  
எங்கேயோ ஒன்றியது.

1947-ம் ஆண்டு, சென்னையில் பஞ்சாலைத் தொழிலாளர்  
வேலைசிறுத்தம் கிகழ்ந்தது. அத்தொழிலாளர் சங்கத\* தலைவர்  
தோழர் - எஸ். வி. வி. அந்தொணி பிள்ளை அவர்களை அரசாங்கம் விசா  
ரணையின்றிச் சிறைப்படுத்தியது. பழங் தலைவன் என்ற முறையில் வேலை  
நிறுத்தத்தை நடாத்தும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. ஏறக்  
குறைய நூற்றாள், வழக்கம்போல, முறைப்படி, வேலைசிறுத்தம்  
கைடைபெற்றது. அவ்வேலையில் ‘யான் வீட்டை விடுத்து (9 - 6 - 1947—  
10 - 7 - 1947) வெளியேகலாகாது’ என்று அரசாங்கம் கட்டளை  
பிறப்பித்தது. ஆனால், அக்கட்டளை, மக்கள் வரவு செலவைத் தகைய  
வில்லை. அதனால், வீட்டுக்காப்பிலும் யான் போதிய ஒய்வு பெற்றே  
னில்லை ; சிறிதே பெற்றேன்.

அவ்வோய்வில் என்னுள்ளத்தில் எங்கேயோ ஒன்றிக்கிடந்த  
பழைய வேட்கை விரைந்து வீறியது. அதன் பயனாகக் கிறிஸ்து  
பெருமான் மலைமொழியையும், மற்ற மனிமொழிகளில் சிலவற்றையும்  
தழுவி, அவற்றைக் குறள்வெண்பாவால் யாக்கலாணேன். நூலுக்குக்  
'விறிஸ்து மொழிக் குறள்' என்னும் முடிவு வேயப்பெற்றது.

\* சென்னைத் தொழிலாளர் சங்கம் ; இந்தியாவில் முதல்முதல்  
(1918) தொன்றியது.

சாது அச்சகத்தின் வேலைத்துக்கைதவும், பிறவும் நூலை அப்பொழுதே வெளியிட இடங்களில்லை. நாளை நாளை என்று காலம் கடந்தது; கடந்தது. இங்கிலையில் (30 - 1 - 1948) காந்தியடிகள் பருவுடல் வீழ்ந்தது. அவ்வீழ்ச்சி கிறிஸ்துவின் மலைப்பொழிவு மீது என் கருத்தை உந்தியது. காரணம், காந்தியத்துக்கும் மலைப் பொழிவுக்குமுள்ள தொடர்போகும். காந்தியம், மலைப்பொழிவின் பரிணுமை என்பது உலகறிந்ததொன்று. அடிகளின் வீழ்ச்சி, ‘கிறிஸ்து மொழிக் குறை’ வெளியிட என்னை முடிக்கியது. அம்முடிக்கலையும் சில தடைகள் மறித்தன. ‘பருவத்தா வன்றிப் பழா’ என்னும் முதுரை பொய்ப்படாது போலும்! இந்நாளில் நூலை வெளியிடல் கேள்வது.

தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள பலதுறப் ‘பைபில்’ பதிப்புக்கள் என் முயற்சிக்குத் துணினின்றன. அவற்றில் பெரிதும் கருத்து வேற்றுமைகள் காணப்படவில்லை; சிலசொல்-சொற்றெருட்-வேற்றுமைகள் காணப்பட்டன. அக்காட்சியில் என் செஞ்சம் சுழலும். அந் செஞ்சம் கிறிஸ்து பெருமான் திருவடியில் படியும்; சுழல் நீங்கும்; பாடல் ஒடும். குணம் கிறிஸ்துவின்பாலது : குற்றம் என்பாலது.

கிறிஸ்து பெருமான் மொழிகளைத் தழுவியே பாடிச் சென்றேன் (தோற்றுவாய் பார்க்க). ‘மணிமொழி’யில் சந்தர்ப்பங்களை ஆங்காங்கே குறித்தேனில்லை. சிற்சில இடங்களில் பெருமான் மொழிகளிலேயே சந்தர்ப்பங்கள் விரவுமாறு செய்துள்ளேன். சந்தாப்பங்களைக் கருதாது, பொருள்மீது கருத்துச்செலுத்தும்படி நேயாகளை வேண்டுகிறேன். நூலிற் சில இடங்களில் ஒருமை பண்மை மயக்கம் உற்றுள்ளது. அது மூலத்தைத் தழுவியதென்க.

இந்நூற்கண் திரட்டப்பட்டுள்ள மணிமொழிகள் அப்படியே அடிக்கப்படவில்லை. அவை, கருத்துக்கு இயைந்த முறையில் ஒவ்வொரு தலைப்பின்கீழ் ஒல்லும்வகை ஒழுங்கு செய்யப்பெற்றன. இதனால் சில இடங்களில் தொடர்பின்மை காணப்படும்.

கிறிஸ்துவைப்பற்றிச் சில கட்டுரைகள் முன்னே வரைந்தேன். அவை, ‘தமிழ்ச் சோலையில்’ சேர்க்கப்பட்டன. ‘கிறிஸ்துவின் அருள் வேட்டல்’ என்றெருரு நூல் அணிததே என்னுள் யாக்கப்பெற்றது. இப்பொழுது இந்நூற்றெருண்டாற்றினேன். மூக்கம் பெருகிவரும்

இங்நாளில் கிறிஸ்துவின் அருள்றம் யாண்டிம் பரவுதல் வேண்டுமென்பது எனது உட்கிடக்கை.

வேட்கை எழுந்தபோது இந்துற்றெண்டில் யான் இறங்கியிருந்தால், நாவின் போக்கும் நடையும் பிறவும் வேறுபட்டிருக்கும். இந்துற்கண் வழக்கச் சொற்களையும், சம்பிரதாயக் குறியீடுகளையும் அவ்வளவாறே பெய்துள்ளேன். எவர்க்கும் எளிதில் பொருள் விளங்கும் முறையில் நூல் அமைந்துள்ளது.

வயது ஏற் ஏற் நூல் இயற்றுவதில் எளிகாரமே தோன்றுகிறது. ஆனால் அச்சுப்பிழை திருத்துவதில் சிலைமை மாறுகிறது. இதில் இளமையிலெழும் ஊக்கம் முதுமையில் எழுவதில்லை. மேல்நாடுகளில் அச்சுப்பிழை களைவதில் ஆக்கியோர் பெரிதும் தலைப்படுவதில்லை. அதற்கெனத் தேர்ச்சிபெற்ற தனிக் குழு உண்டு. அவ்வமைப்பு நமது நாட்டி ஒம் விரைவில் ஏற்படுதல் வேண்டும்.

எனது உடல்நலன் குலைந்துள்ள இங்நாளில் யான் நூற்றெண்டையும் பகற்காலத்திலேயே செய்து வருகிறேன். பகவில் என்னைக் காண வருஞ் சூழல் அதிகம். இந்துல் அச்சாகியபோது, என்னைக் காண வந்த வருள் சிலர் அவ்வப்போது அன்புகூர்ந்து அச்சுப்பிழை திருத்துவதில் துணை புரிந்தனர். அவா அனைவர்க்கும் எனது நன்றி உரியதாக.

புறத்தே தடியும் ஈட்டியும் துபபாக்கியும் எநதிப போலிஸ்படை சூழ்ந்து நிற்ப, அகத்தே கிறிஸ்து பெருமான் மலைக்காட்சி அமுதம் பொங்க, முதுமையில், உடல் மெலிந்து கலிந்துள்ள வேளையில் இந்துல் என்னால் இயற்றப்பெற்றது. புலவோர் உலகம் பிழை பொறுப்பதாக.

சென்னை }  
9—6—48 }

திருவாறூ - வி. கலியாணசுந்தரன்

## காந்தியடிகட்டு

அறத்து நன்மரம் அன்பு நறுமலர்  
 அருளின் செங்கணி ஆகிய காந்தியே  
 பொறுத்து நீழல் புரிந்து பொலிந்தனை  
 புயலுந் தென்றலாப் போந்துமுன் வீசுமே. (1)

வழக்கம் போலிரை வாழ்த்துங் குழுவிடை  
 வணங்கு கைம்மலர் வார விழிமலர்  
 செழிக்கும் புனர்கைச் செம்மலர் வாசுமே  
 சிந்தி மக்களின் சிந்தை நடந்தனை. (2)

சாதிப் பேயோர் சமய வெறியனுய்ச்  
 சாய்ந்து கும்பிடு வான்போல் தடுத்துணைப்  
 போதில் சுட்டனன் பொங்கு குருதியில்  
 பூத்த தன்னே புதிய உலகமே. (3)

அருமை மெய்யெரிந் தற்றது தீயினால்  
 அசையா மாமலை ஆடித் துடித்தது  
 கருமைக் காட்சை விண்றிக் கசிந்தது  
 களையும் ஆழி கவிதை இழந்தது. (4)

கானப் புட்கள் ககனம் எழுவிலை  
 கால்வி வங்கு தறைவிட் பெழுவிலை  
 வானப் பேரோளி மங்கி வதைந்தது  
 மக்கள் கூட்டம் மகிழ்விழந் தோய்ந்தது. (5)

2. வார - அன்பு, அருள்.
3. போதில் - அபபோதில். குருதியில் - இரத்தத்தில்.
- அன்னே - அப்பொழுதே.
4. மெய் - புற உடல்.
5. கானப்புட்கள் - இசைப்பறவைகள். ககனம் - வானம்.

விழு நல்லுடல் வீழ்ந்தது மெய்ய ! நின்  
 வீர ஆவி விடுதலை பெற்றது  
 தாழு தெங்குந் தழைத்துப் படர்ந்தது  
 சாந்தம் சாந்தம் தனிமை அடைந்தது.      (6)

கொல்லாப் பேரறங் கூறி வளர்ந்தனை  
 குண்டின் ஆட்சி குசிக்க முயன்றனை  
 நல்லார் பொல்லார் நடுநின் ரெருமுகினை  
 நரனும் ! தோன்றினன் நல்லுடல் சாய்க்கவோ. (7)

உன்னைக் காணவும் உன்பணி செய்யவும்  
 உன்னை நூலில் உணர்ந்தே எழுதவும்  
 சின்ன வன்பெறத் தேவன் அருளினன்  
 செய்ய நன்றி செகத்தினில் உண்டுகொல் !      (8)

ஏசு நாதன் இசைத்த மலைமொழி  
 ஏனை வாய்மொழி ஏந்தி ஒழுகினை  
 நேசு அம்மொழி நேர்ந்த இந் நூலினை  
 நினைவுக் காக்கினன் நின்னடி வாழ்த்தியே.      (9)

6. தனிமை - ஒப்பற்ற ஒருங்கிலை.

7. நரனும் - மனிதப்பிறவி தாங்கிய ஒருவனும் !

# கறிஸ்து மொழிக் குறள்



## தோற்றுவாய்

அன்பு

அன்பே இறைவனும் அன்பேஙல் லாவியும்  
அன்பே மகனுமொன் றன்பு.

1

அன்பே குமரனும் அன்பே அவன்மொழியும்  
அன்பே அவன்வழியும் ஆறு.

2

அன்பரசு கண்டருள அவ்வுலகம் விட்டிங்கே  
அன்பு மகன்வந்தான் அன்று.

3

கொலீஅரசு வீழ்க் குமரனரு ளன்புக்  
கலீஅரசு வாழ்க் கதி.

4

அரசு

ஆதியில் மக்கள் அரசற்று வாழ்க்கையாம்  
நீதியில் நின்றூர் நிறைந்து.

5

1. பிதா குமரன் பரிசுத்த ஆவி மூன்றும் அன்பே; ஒன்றே.

5. ஆதியில் - மிகப் பழைய காலத்தில் (Primitive age). விதையினின்றும் முளை எழுகிறது; முளை செடியாகிறது; செடி மரமாகிறது; மரம் கவடு கோடு விட்டு விரிந்து பரந்து நிற்கிறது; பின்னே மரம் என்ன ஆகிறது? தினகள் ஆகிறதா? ஞாயிருகிறதா? இல்லை. மரம், மலர் - காய் - கனி - உதவுகிறது. கனியுள் (பழைய) விதை (புதுமைபெற்று) இருக்கிறது. விதை பலப்பலவாகி எழுந்து விரிந்து மீண்டும் விதையாதல் காண்க. இவ்வாறே பழைய அரசற்று

அங்காளில் மக்கள் அமைதி இயற்கையில்  
எங்கானும் நின்றூர் இயைஞ்து.

6

பின்னர் அரசாட்சிப் பேய்புகப் பல்பெயரால்  
இன்னல் விளாந்ததே இங்கு.

7

கோணுட்சி என்றும் குடியாட்சி என்றுங்கொல்  
ஊனுட்சி ஒங்கியதே ஊறு.

8

### கொடுமை

எங்க ஞும் சேவகர் எங்க ஞும் சேனைகள்  
எங்க ஞும் போர்கள் ஏரி.

9

கொள்ளை கொலைகளெங்கும் கோரங்கள் எங்கெங்கும்  
கள்ளவினை எங்குங் கரவு.

10

சட்டங்கள் செய்யும் சபைகளே எங்கெங்கும்  
கட்டுச் சிறைகளெங்குங் காட்டு.

11

பட்டம் பதவிகள் பாவிகட் கெங்கெங்கும்  
வட்டமிடும் ஆணவ வாழ்வு.

12

வாழ்வுப் பொருள்பெருக வாயத்தொழிற கூடம, போர்ப  
பாழ்கருவி செய்வதென்ன பாடு !

13

சேவகர் இன் றியும் சேனைகள் இன் றியும்  
ஏவரும் வாழவிலை இன் று.

14

சமுகம், பலதிற அரச வகைகளாக விரிந்து பரந்து பெஞ்சி மீண்டும்  
அரசற்றதாதல் நியதி. பழைய அரசற்ற சமுகத்துக்கும் புதிய அரசற்ற  
சமுகத்துக்கும் சிற்சில வேற்றுமைகளிருக்கும். பழையதில் விஞ்ஞான  
யில்லை; புதியதில் விஞ்ஞானம் உண்டு. ஈண்டுக் கருதற்பாலது அர  
சற்ற சமுக அமைப்பொன்றே.

11. காட்டு - காட்டல்; காட்சி.

தொல்லை அரசாட்சி தூய இயற்கையைப்  
புல்ல விடாது புக.

15

### தெய்வப் பொதுமை

பழைய அரசற்ற பண்டுவகம் மீள

உழைத்தல் அறிவுடைமை ஒத்து.

16

வழிகண்டா மாகஸ்முனிவர் மாணபொதுமைக் கிங்காள்  
பழுதுண் டொருகூற்றில் பார்.

17

நல்லதே மார்க்ஸ்பொதுமை, ஞானப் பரவெனறி

இல்லை அதன்கண் இல்லை.

18

ஏசு மொழியில் இறையும் பொதுஅறமும்  
நேசத்தில் உண்டு நினை.

19

அன்புப் பொதுமை அருளாட்சி ஆகுமே  
துன்பார செற்றுக்குச் சொல்.

20

மக்களுள் ஈசன் மருவல் உணர்தலன்பு

தொக்க பொதுமைத் தொடர்பு.

21

அன்பால் உயிர்கள் அணைந்திருத்தல் கண்டாலே  
இன்பாம் பொதுமை எழும்.

22

15. புல்ல - தழுவ.

16. முதற்பாட்டுக் குறிப்பைப் பார்க்க.

17. ஒரு கூற்றில் - ஒரு பகுதியில். பழுது என்னை? வரும்  
மாட்டை சோக்குக.

22. மக்களுள் ஈசன் உண்மையை உணர்வோர் தம் உயிர்க்கோ  
பிற உயிர்க்கோ தீங்கு செய்யார். தம்முள்ளிருப்பதும் பிறருள் இருப்ப  
தும் பொதுவான ஒன்றே என்ற எண்ணும் உலகம் அமையின் அரசு  
எற்றுக்கு? அரசற்ற ஒன்றே மக்களாட்சி அல்லது முழுப் பொதுமை  
(Perfect Communism) என்பது.

ஏசுதிரு வாய்மொழியில் எல்லாம் பொதுஅன்பு  
நீசு மெலாநீக்கு நீர்.

23

தெய்வப் பொதுமை செறியுங் கிறிஸ்துமொழி  
செய்யும் அரசற்ற செகம்.

24

கிறிஸ்து மோழியினைக் கண்டியிரு கூருப்  
பொறித்தவின் நூலின் பொருள்.

25

ஒன்று மலைமொழிமற் ரேன்று மணிமொழி  
என்று பிரியுமின் நூல்.

26

அறத்து மொழிகள் அடங்கும் இங் நூற்பேர்  
'கிறிஸ்து மோழிக்குறள்' கேள்.

27

### வாழ்த்து

மாணுக்கர் சூழ மலையில் இருக்கின்றார்  
காணுக் கிறிஸ்துபிரான் காண்.

28

மலைஆற வைத்த மலரடிகள் நெஞ்சில்  
சிலைஆக ; என்னுள் சிறந்து.

29

23. நீர் - ஒளி ; ' நெடீா வார்குழை களைந்தென '—நெடீால்  
வாடை : 139 : (நீர்மை - ஒளி).

24. தெய்வப்பொதுமை : இது மார்க்ஸால் சொல்லப்பட  
வில்லை ; கிறிஸ்துவால் சொல்லப்பட்டது. மார்க்ஸினுடையது சடப்  
பொதுமை ; கிறிஸ்துவினுடையது தெய்வப்பொதுமை (Spiritual  
Communism). இரண்டுக்கும் பொதுவில் பொலிவது பொதுமை.  
17-ம் பாட்டையும் குறிப்பையுங் காண்க.

25. கிண்டி - கிளரிப்பார்த்து ; ஆராய்ந்து.

26. மலை - மலைமொழி ; மணி - மணிமொழி (ஆகுபெயர்).

29. ஆற - அமைதியடைய. மலை அமைதியடையது ; அதற்கு  
அமைதி வழங்குவது கிறிஸ்து பெருமான் திருவடி. அமைதிக்கும்  
அமைதி வழங்குவது கிறிஸ்துபெருமான் திருவடி என்றபடி. சிலைஆக -  
கல்லைப்போல உறுதியாக ; சிலைபேரூக.

- கருணையே பேச்சாய்க் கனமழையாய் வெள்ளாம்  
பெருகி வழிகிறது பேறு. 30
- ஏசுபிரான் சேவடிகள் என்னென்னுஞ்சில் நிற்க, அவர்  
வாசகமும் அவ்வாறே வந்து. 31
- போற்றி விழிமலர் போற்றிதிரு வாய்மலர்  
போற்றி அடிமலர்ப் போது. 32
- வாழி மலைவாழி வாய்மை மணிவாழி  
வாழி உலகு மலர்ந்து. 33
- வாழி மலைவாய்மை வாழச் செய் மத்தேயு  
வாழி வழிவழி வாய்ப்பு. 34
- வாய்மை எழுதிய மத்தேயு மார்க்கு ஒுக்  
காய்வில்யோ வான்வாழி கால். 35
- மாண்பு**
- மாட்சி மணிவினக்காய் மாமலையில் ஏசுதரும்  
காட்சியினைக் காண்பதுவே கண். 36
- மலையில் குமரன் மலர்ந்தபெரு வாய்மைக்  
கலையினைக் கேட்பதுவே காது. 37
- 
34. மலைவாய்மை - மலையிற் பிறநத சத்தியமொழி. மத்தேயு - கிறிஸ்துபெருமான் சுவிசேஷத்தை எழுதியவருள் ஒருவர்; இவாதம் எழுத்தில் மலைப்பொழிவு கிறநது பொலிகிறது; மற்றவர் எழுத்தில் அபபொழிவு அவ்வளவில் பொலியவில்லை. மத்தேயு: 5, 6, 7 - ம் அதிகாரங்களில் மலைப்பொழிவு திகழ்தல் காண்க.
35. வாய்மை - கிறிஸ்துவின் சத்தியத்தை; சத்திய மொழியை. கிறிஸ்துபெருமான் நற்செய்தியை (சுவிசேஷத்தை) எழுதியவர் நால்வா. அவா மத்தேயு, மார்க், லூக்கா (லூக்காஸ்), யோவான் (அருளப்பர்). கால் - கால்வழி.
37. வாய்மைக்கலை - சத்தியக்கலை; மலைப்பொழிவு.

வரையேறி ஏசு மழைபொழிந்த வெள்ளம்  
நிரையேற மூழ்குவதே நெஞ்சு.

38

அண்ணல் குமரன் அழகு மலைப்பொழிவே  
உண்மை மறையென் றுணர்.

39

பாவம் கரைக்கும் பரமன் மலைஅபிழ்தை  
ஆவீக் குணவென் றறி.

40

மன் னுயிர்கள் மாசமிக்கும் வன்மூர்க்க வேரறுக்கும்  
பொன்மொழியின் பேச்சே பொருள்.

41

தோழர்க்குத் தொண்டுசெயத் தூண்டுமே உள்ளத்தை  
ஆழி அருட்சொல் அரண்.

42

### அடக்கம்

அப்பன் அருள்மலையை அப்படியே பேர்த்தெடுத்தல்  
எப்படினன் னுவியலும் ஈங்கு.

43

தழுவியே னும்மலையைத் தண்டமிழால் பேர்த்தே  
உழுமுயன்றேன் கிட்டவிலை ஓய்வு.

44

38. வரை - மலை. நிரை - பெருக்கு : வெள்ளப்பெருக்கு ;  
வெள்ளப்பெருக்கு மேலிட மூழ்குவது.

42. ஆழி - சமுத்திரம். அரண் - காபடு ; காவல்.

43-44 நூலைப் பெயர்த்தெழுதல் ஒருவிதம். அதைத் தழுவி  
யெழுதல் வேறுவிதம். முன்னையது முதல்நூலில் உள்ளவாறே சொந்த  
பொருளைப் பெயர்ப்பது ; பின்னையது முதல்நூலின் சாரத்தைத்  
தழுவிச் சில மாறுதலுடன் வடிப்பது. இதில் சொல்லுக்குச் சொல்,  
பொருள் இராது. ஸண்டுக் கொள்ளப்பட்டது தழுவுமுறை. உழி -  
உழைக்க.

கண்ணைய நாட்டாட்சி கண்ணற்ற தானமையால்  
நண்ணியதே ஓய்வு நயந்து. 45

துப்பாக்கிச் சூழலிடைத் தூய மலைக்காட்சி  
இப்பாவி பெற்றேன் இனிது. 46

சூண்டாட்சி போக்கக் குமரன் அருண்மொழித்  
தொண்டாற்றல் வேண்டுங் தொடர்ந்து. 47

கலகம் குழப்பமின்றிக் காட்டும் அன் பாட்சி  
இலகு கிறிஸ்துமொழி இங்கு. 48

ஒல்லும் வகைதழுவி ஒதவும் வான்மலையை  
இல்லை தகுதி எனக்கு. 49

வன்மழுறு செஞ்சை வழங்கா மலைப்பொருளென்  
புன்மை கழிக்கும் புகல். 50

45. யான் காங்கரவில் நீண்டகாலம் தொண்டு செய்தவன் ;  
நாட்டின் விடுதிலைக்குப் பாடுபட்டவன். அதனால், நாட்டாட்சி 'கண்ண  
னைய நாட்டாட்சி' என்னப்பட்டது. யான் காங்கரஸ் பணியுடன் தொழிலியக்கப் பணியையும் ஆற்றிவந்தேன் ; முதுமை காரணமாகப் பற்பல இயக்கங்களை விடுத்து விலகினேன். இவ்வேளையில் சென்னையில் (1947) ஒருபெரும் வேலைக்குறுத்தம் நேர்க்கூடுதல் தோழன் என்ற முறையில் வேலை நிறுத்தத்தை அமைதியுடன் நடத்தும் பொறுப்பு எனக்கு வாய்த்தது. தற்போது காங்கரஸ் சராபில் ஏற்பட்டுள்ள ஆட்சி எனது உள்ளத்தை உணரும் அக்கண்ணை இழக்கலாயிற்று. இழந்து எனக்கு வீட்டுக்காவல் நல்கியது. அக்காவல் எனக்கு ஓய்வு அளித்தது. அங்கிகழிச்சி இங்கே குறிக்கப்பெற்றது. முன்னுரை பார்க்க. கண்ணற்ற - அக்ககண்ணற்ற.

49. ஒல்லும்வகை - கூடியவரை. வான் - பெருமையுடைய ;  
விழுமிய. சண்டு மலையை என்றது மலைப்பொழிவை (ஆகுபெயர்).

50. வழங்காத மலைப்பொருள். புகல் - புகலிடம்.

- மலையில் முகிழ்த்த மலரைப் புனைய  
அலைநாரைக் கொண்டதென் அன்பு. 51
- மலைஅருவி மூழ்க மணிகள் கொழிக்க  
அலையில் சிலஞடுத்தேன் அங்கு. 52
- எடுக்கும் வகைஅறியேன் எப்படியோ சேர்த்தேன்  
தொடுக்கும் வகையுமிலை தொட்டு. 53
- ஐயன் அருள்மொழியை அன்பால் உள்ருகின்றேன்  
வையம் பொறுக்க மறு. 54
- அளவில் பொருள்மொழியை அன்பால் குழப்பும்  
உள்றல் பொறுக்க உலகு. 55

# 1. மலை மாழி

(i) மத்தேயு : 5

பேறு

ஆவி எளிமை அடைந்தவர் வாழிபரம்  
மேவரசன் ஞாருடைமை மேல்.

1

துயரால் அழுது துடிப்பவர் வாழி  
அயராத ஆறுதல் ஆம்.

2

பொறுமை உறைவோர் புகழ்வாழி அன்னர்  
பெறுவர் புவிசூரிமைப் பேறு.

3

1. ‘ஆவி எளிமை’ என்பது ‘மனத்துக்கண் மாசிலஞ்செலை’ உணர்த்துவது. இங்கிலையை ‘மனத் தரித்திரம்’ என்று கிறிஸ்தவ சம்பிரதாயம் கூறும். ‘மனத் தரித்திரமாவது பற்றற்ற ஒருங்கிலை. மனம் வறுமையுற்றால் ஆவி தெய்வச் செல்வம் பெறுதல் இயல்பு. ‘உன் பற்றிருமிய ஒருபற்று மில்லேன் உடையவனே’ என்பது பட்டினத்தடிகள் திருவாய்மொழி. ‘ஆவி’ என்ற சொல் ‘ஊக்கா’ வில் இல்லை. அதில் ‘தரித்திரம்’ என்ற சொல் மட்டும் இருக்கிறது.

‘வாழி’ என்ற யான் கூறியுள்ளேன். தமிழ்ப் பிரதிகளில் ‘பாக்கியவான்கள் - தன்யர்கள்’ என்ற சொற்கள் காணப்படுகின்றன. இச்சொற்களின் உள்ளுறை ‘வாழி’ என்பதில் உண்டு. ‘வாழி’ அழியாத்திருவிடை வாழ்த்தைத் தெரிப்பது.

வாழி (என்) பரம் மேவு அரசு அன்னருடைமை ஆதவின்.

பரம் மேவு அரசு - பாலோக ராஜ்யம்.

2. அயராத - தளராத.

3. பொறுமை உறைவோர் - பொறுமையில் தங்குவோர் (வாழ்வோர்); சாந்த குணமுடையவர். புவி உரிமை உறுதலாவது, வானுலகில் உரிமை பெறுவதோடு பூமியிலும் உரிமையுடன் வாழ்வது. உரிமையாளர்க்குப் பகை வழக்கு முதலியன் நேருமோ?

- தூய்மைக்குச் சூழ்பசி வேட்கையர் வாழிஅவர்  
வாய்த்தவர் உள்ளாறிறை மாண்பு. 4
- இரக்க முடையவர் இன்புற வாழி  
இரக்கம் அடைவர் இனிது. 5
- அகத்திலமுக் கில்லா அறவோர்கள் வாழி  
இகத்திலுங் காண்பர் இறை. 6
- ஷிரைசமா தானம் நிகழ்த்துவோர் வாழி  
இறைமக்கள் ஆவர் இனிது. 7
- நீதிக்குத் துன்பில் கெருக்குண்போர் வாழிபரஞ்  
சோதி அரசவர் சொத்து. 8
- என்பொருட்டுப் பொய்நின்றை ஏசல் பழிசுமத்தித்  
துன்புறுத்த, வாழ்வடைந்தீர் சூழ்ந்து. 9
- அப்போ தகமகிழ்ந்தே ஆர்ப்பரிமின் ஏராள  
வைப்பேறி மல்கிடும் வான். 10

### போதகர்

உங்கட்கு முன்னர் உதித்த குருமாரைப்  
பங்கப் படுத்தியதிப் பார். 11

4. ‘நீதிக்கு’ என்ற பாடமும் உண்டு. நீதியைப் புண்ணிய  
நெறி என்று கூறுவது பழைய சம்பிரதாயம்.
5. இரக்கமே ஆவர் என்றபடி.
9. அபாண்டமான நின்றை...துன்புறுத்தும் போதே. சுற்றும்  
முற்றும் என்றபடி.
10. ஆர்ப்பரிமின் - ஒலிசெய்யுங்கள். வைப்பு - நிதி ; அருள்  
நிதி. மல்கிடும் - அதிகமாகும்.
11. குருமாரை - தீர்க்கதாசிகளை ; நபிகளை. இப்பார் - இவ்  
வலகம்.

உலகினுக் குப்பாய் ஒளிர்கின் றீர் உப்பின்  
இலகுசவை ஓடின் இழிவு.

12

கெட்ட சுவைமீண்டுங் கிட்டுமோ? வீதியில்  
கொட்ட, மிதியுண் ணுங் கோது.

13

உலகுக் கொளியாய் ஒளிர்கின் றீர் ; ஒருர்  
மலைஇலங்கின் ஏது மறைவு ?

14

மரக்காலால் மூடார் மணிவிளக்கைத் தண்டில்  
இருத்த ஒளிபொங்கும் இல்.

15

மன்பதைமுன் கால்காளி; மற்றுங்கள் நற்செயல்கண  
டன்பப்பன் மாண்புணர ஆங்கு.

16

### விதியும் நீதியும்

முன்னை மொழிவிதிகள் மோதயான் வந்தேவென்  
றுன்னற்க உன்னற்க உற்று.

17

போக்க வரவில்லை போந்தேன் கிறைவேற்ற  
ஏக்கமுற வேண்டா இனி.

18

அறுதி யிடுகின் ரேன் அன்றை விதிகள்  
உறுதிச்சை வேறும் உயர்ந்து.

19

13. கோது - குபபை; வேலருன்றுக்கும் பயன்படாது என்றபடி.

14. இலங்கின் - விளங்கினால்.

15. மூடாராய் இருத்த (வைக்க).

16. (விளக்கைப்போல) மன்பதை முன் நீர் கால்க ஒளி  
மன்பதை - மக்கள் கூட்டம் ; கால்க - வீசுக ; உமிழ்க.

17. முன்னைமொழி - தீர்க்க தரிசனங்களையும் ; விதிகள் -  
நியாயப் பிரமாணங்களையும். உன்னற்க - நினையாதேயுங்கள்.

19. அறுதியிடுகின்றேன் - முடிவுகட்டிக் கூறுகிறேன்.

நிறைவேறும் எல்லாம் நிலன்வான் படுமுன்  
உறையாவே புள்ளினமுத் தொன்று.

20

தெய்வவிதி யொன்றைச் சிறிதொன்றில் ஆனாலும்  
வையத்தில் மீறல் வதை.

21

ஏவனே மீறின் இயம்பின் இறையரசில்  
ஆவன் சிறியனும் ஆழ்ந்து.

22

விதியினில் நிற்போன் விளம்புவோன் விண்ணில்  
அதிக பெரியன் அவன்.

23

பகர்கின் ரேன் கேஞும் பரிசேயர் வேதர்  
செகந்தி மேலொழுகல் சீர்.

24

அன்னவர் கீதி அளவின் மேல் நுழைதி  
சென்றிலதேல் தேவரசு சேய்த்து.

25

## கொல்லாமை

‘கொல்லாதீர் ஒன்றானைக் கொல்லின் செலுங்தீர்ப்பு’ த  
தொல்லோர்சொல் கேட்டிருப்பீர் குழ்ந்து.

26

20. படுமுன் - அழியுமுன் ; உள்ளமட்டும் என்றபடி. உறை  
யாவே - இறுகாவே ; அழியாவே

22. மீறினும், மீற இயமபினும் (சொல்லினும்).

23. நிற்போனும், நிற்குமாறு விளம்புவோனும்.

24. பரிசேயர் - யூதர்களில் கல்வி கேள்வி யுடையவர் ; வேத  
சாஸ்திரங்களில் வல்லவர் ; கோயில் ஊழியராகவும் அமர்ந்து நடிப்போர் ;  
தெய்வ பக்தி அற்றவர். வேதர் - வேத பாரகர் ; வேதப்பிரமாணங்களை  
நன்றாகப் பயின்று, அவற்றைப் போதிக்குங் தொழிலை ஏற்றவர்.

26. தீர்ப்புசெலும் - தீர்ப்பு நேரும். ‘தீர்ப்பு (இது) தொல்லோர்  
சொல்’. தொல்லோர் சொல் - முன்னேர் மொழி.

சொல்கின்றேன் உங்கட்குச் சூழ்வன், சோதரனை  
அல்லற் படுத்தின் அடைந்து.

27

சீர்ததுறுத்தல் வீணெனனல் பேதையெனல் சோதரனைத்  
தீர்ப்பு, மன்றம், தீர்க்குச் சேர்வு.

28

காணிக்கை ஏந்திக் கடவுள் திருக்கோயில்  
பேணினுளச் செம்மை பெறு.

29

உடன்பிறந்தான் வேற்றுமை உள்ளத் தெழுந்தால்  
உடன்பலி பீடம் ஒதுங்கு.

30

காணிக்கை அங்கருகே காண்பீடம் வைத்தகன் று  
நாணமறச் சோதரனை நண்ணூ.

31

இப்புரவீல் உள்ளளவி ஒங்குபெருங் காணிக்கை  
அப்பனிடம் போந்தே அளி.

32

27. சூழ்வன எவை? வரும் பாட்டில் தீர்ப்பு, மன்றம், சரு  
என்று போந்துள்ளதை நோக்குக.

28. தீர்ப்பு - நியாயத்தீர்ப்பு. இதற்கென்று ஒரு சிறிய நியாய  
சபை உண்டு. அச்சபையில் சிறு சிறு குற்றங்கள் விசாரிக்கப்படும்.  
மன்றம் - இங்கே ஆலோசனைச் சங்கம்; எழுபத்திரண்டு பேர் அடங்கப்  
பெற்றது. அதில் பெருங்குற்றங்கள் விசாரிக்கப்படும்.

இப்பாட்டில் கொல்லாமை நுட்பம் விளக்கப்படுகிறது. சீர்த்து  
உறுத்தல் - கடுமையாகக் கோபித்தல்; அதிக கோபங்கொள்ளுதல்.  
பேதை - மூடன்; சில பிரதிகளில் பித்தன் என்றிருக்கிறது. சகோ  
தானைக் கோபித்தல் தீர்ப்புக்குரியது; அவனை வீணெனனல் மன்ற  
(ஆலோசனைச் சங்க) விசாரனைக்கு உரியது. சகோதானை மூடனெனல்  
நரகத்தீயிற் செலுத்துவது. முன்பாட்டையும் இப்பாட்டையும் தொடர்  
புப்படுத்திப் பார்க்க.

32. உள் அளவி - உட்கலங்து.

## எத்தி

வழியில் எத்திரி வயப்படச்செய் நல்ல  
மொழியில் மனம்பொருஞ்சு முன்பு. 33

இலையேல் ஒருவேளை ஈர்த்துன் னை நீதிக்  
கலைஞர்முன் சேர்ப்பன் கடிஞ்சு. 34

நீதியனென் செய்வன் நிறுத்திடுவன் சேவகன்முன்  
பேதி சிறையடைவாய் பின். 35

கடைசியாங் காசு கழலுமட்டும் வாராய்  
நடைவெளியே என்கின்றேன் நாடு. 36

## கற்பு

அயலவனைச் சேராதே என்பதங்காள் ஆணை  
செயலெது செப்புகின்றேன் தேறு. 37

ஒருத்தியை இச்சையுற ஊன்றியே பார்த்தால்  
கருத்தினில் கற்பழிவு காண். 38

வலதுகண் பாவம் வழங்க முயன்றுல்  
கலதி பிடுங்களறி காப்பு. 39

வலதுகை பாவம் வளர்க்க எழுந்தால்  
புலையென வெட்டி அதைப் போடு. 40

முழுஉடலம் வெங்கரகில் முழ்குவதைப் பார்க்கின்  
பழுதுபடல் ஒருறுப்புப் பாங்கு. 41

37. தேறு - தெளிரி.

39. கலதி - கேடு ; முதேவியுமாம். காப்பு - உன் உயிருக்குக்  
காப்பு (காவல்) செய்வதாகும்.

40. புலை - தீட்டு ; இழிவுமாம் ; விபசாரம் எனவும்படும்.

41. பார்க்கினும்.

- தள்ளுதற் சீட்டின் றித் தள்ளல்ல மனைவியைக்  
கொள்வதன் ரெண்ணுமது கோள். 42
- சொல்கின்றேன் கேளுங்கள் சூதற்ற இல்லாளைத்  
தொல்லையெனத் தள்ளிவிடல் சூள். 43
- காதலியைத் தள்ளுதல் கற்பழிக்க விற்றலே  
ஆதலன்றி வேறெறன்ன ஆம். 44
- விலக்கிய மாதரை வேறெருருவன் கொண்டால்  
கலக்கினவன் ஆவனே கற்டு. 45

### ஆணை

- பொய்யாணை நீக்கிப் புகலுங்கள் ஆணையை  
மெய்யீசன் முன் னென்றார் முன்பு. 46
- எண்ணி உரைக்கின்றேன் எப்படியுஞ் சத்தியத்தைப்  
பண்ணற்க பண்ணற்க பாழ். 47
- விண்ணின் பெயரால் விளம்பற்க ஆணையை  
அண்ணலரி யாசனமாம் அஃது. 48
- மண்ணின் பெயரால் வழங்கற்க ஆணையை  
அண்ணலின் பாதபடி அஃது. 49
- கன்னல் ஏருசலமேல் கட்டற்க ஆணையை  
மன்னன் செகரமது மாண்பு. 50

42. முதுகோள் - பழங்கொள்கை.
43. சூள் - சாபம்.
46. ‘முன்பு என்றார்’ - என்பது முன்னேர் மொழியைக் குறிப்பது.
48. அண்ணல் அரியாசனமாம் - இறைவனது சிம்மாசனமாகும்.
50. கன்னல் - குருவி ; மணற்பாங்கு ; கரும்புமாம்.

தலைமீதும் வேண்டா ; தரிமயிரைக் கார்மை  
அலதுவெண்மை ஆக்கலெளி தன்று.

51

உள்ளதை உள்ளதென்றும் இலலதை இலலதென்றும்  
விள்க, விஞ்சின் தீமை விளைவு.

52

### பொறுமை

பல்லுக்குப் பல்லென் றும் கண் னுக்குக் கணெண் றும்  
சொல்வதைக் கேட்டிருப்பீர் துப்பு.

53

தீமைக் கெதிர்ப்பளித்தல் தீயதே என்பன்யான்  
தீமைக்குத் தீமையே தீது.

54

ஒருவனெரு கன்னத்தில் ஒங்கி அறைந்தால்  
மறுகன்னங் காட்டி மகிழ்.

55

ஒருவனெரு போர்வைக் குழன் று வழக்கிட்டால்  
தருகஅதை அங்கியுடன் தாழ்ந்து.

56

ஒருவனெரு கல்தொடர உன்னையே உந்தின்  
இருகல் அவனுடன் ஏது.

57

கேட்போர்க்குத் தந்துதவு, கிட்டின் கட னுக்கு  
வாட்பார்வை யின் றி வழங்கு.

58

### அன்பு

நேசி அயலவனை நேர்ந்த பகைவனைக்  
கூசிவெறு என்பதுமுன் கூற்று.

59

51. கார்மை - கருமை. அலது - அல்லது.

52. விஞ்சின் - அதிகமானால் ; மேம்பட்டால்.

57. உந்தின் - தன்னினால் ; செலுத்தினால்.

59. முன்கூற்று - பழைய வாசகம்.

என்மொழியைக் கேளுங்கள் எங்கு முள்ளிறைவன்  
அன்பென் றறிகவே ஆய்ந்து. 60

மாற்றுரை செசியுங்கள் வாழ்த்துங்கள் சூளரைப்  
போற்றுர்க்கும் ஆற்றுங்கள் போற்று. 61

மிக்க அபாண்டம் விளம்பி வதைப்போர்க்கும்  
தக்கசெபஞ் செய்யங்கள் சார்ந்து. 62

அப்பொழுதே மேலுலக அப்பனுக் குண்மைச் சேய்  
இப்புவியில் ஆவிர் இயைந்து. 63

கல்லார்க்கும் பொல்லார்க்கும் ஞாயி ரெழுஇறைவன்  
எல்லார்க்குஞ் செய்கின்றுன் இன்பு. 64

நடுக்கிலையர் மற்றவர் நன்றுபெற மாரி  
விடுகின்றுன் தேவன் விழைந்து. 65

நேயரையே நேசித்தால் கேர்ப்பயன் என்னையோ  
ஆயரும் செய்வ தது. 66

உடன்பிறப்பை மட்டும் உளம்வழுத்தின் என்னும்  
அடல்பெருக்கும் ஆயர்கோள் அஃது. 67

அப்பன் முழுஅன்பே அவ்வன் பே போலுமதும்  
ஒப்பில தாதல் ஒழுங்கு. 68

61. மாற்றுரை - பக்கவரை. சூளரை - சாபமிடுவோரை.  
போற்று - போற்றலை.

63. சேய் - பிள்ளை.

64. ஞாயிறு ஏழ் - சூரியன் உதிக்க.

66. ஆயர் - மக்களைத் தொல்லைக்குட்படித்தி நெருக்கிப் பறித்  
துண்ணும் ஒரு கூட்டத்தவர்.

67. அடல் - கொலை; போர் ; பகை. கோள் - கொள்கை.

68. உமதும் - உம்முடைய அன்பும். ஒப்பற்ற முழு அன்பாதல்  
வேண்டும் என்றவாறு.

## (ii) மத்தேயு : 6

ஈகூ

மக்கள்கண் காண வழிபாட்டைப் பேர்நாடி மிக்கசெயல் தீத்துவே வீண்.	69
மக்கள் விழிகாண வண்மையைப் பேர்நாடி மிக்கசெயல் தீத்துவே வீண்.	70
தீதென்னை ? வானப்பன் செய்பரிசில் சேராமல் சேதித் திழக்குஞ் செயல்.	71
கோயில் தெருவில் கொடையைப் பிறர்மதிக்க மாயர்முன் தாரை மயக்கு.	72
அன்ன வகை ஈகையை ஆற்றற்க, அவ்வீகை சின்னஞ் சிறுமாயர் சிம்பு.	73
அன்னவர் எப்பரிசில் அம்மம்ம பெற்றனரே என்றுண்மை சொல்கின் ரேன் இன்று.	74
வலக்கை வழங்கல், வயங்குமிடக் கைக்குப் புலப்படா வாறு புரி.	75

69 - 70. சில பிரதிகளில் ‘தெய்வழூசை’ என்ற கருத்தும், ‘கொடை - தர்மம்’ என்ற கருத்தும் விளங்குஞ் சொற்களிருக்கின்றன. இங்கே இரண்டும் தழுவப்பட்டுள்ளன.

71. சேதித்து - அழித்து.

72. மாயர் தமழுன்னே தாரை ஒலிக்கச் செல்லுதல் - தவறு என்றபடி. மாயர் - மாயக்காரர்.

73. சிம்பு - குற்றம்.

74. பெற்றனரே என்பது இகழ்ச்சிக் குறிப்பு. அவர் டெறுத் தக்க பரிசிலைப் பெற்றுளிலை என்பது கருத்து.

75. வயங்கும் - (தன்னை விடுதலைப் பிரிவின்றி மிகமிக அணித்தே) விளங்கும்.

புறமறியா ஈகைப் புனிதமுணர் அப்பன்  
உறவுப் பரிசளிப்பன் உற்று.

76

## ஜெயபம்

மாயர் செபத்தை மனங்கொள்ளல் வேண்டாவே  
தீய நடிப்பேன் திருட்டு. 77

கோயில் தெருச்சந்தி கூடுநர் காணவே  
மாயர் செபஶிகழும் மாச. 78

அன்னூர் செபப்பரிசில் அந்தோ அடைந்துவிட்டார்  
என்றே உரைக்கின்றேன் இங்கு. 79

தளித்த அறைபுகுஞ்து தாளிட் டமர்ந்து  
களிந்து செபஞ்செய் கசிந்து. 80

அப்பனை எண்ணி அகத்தில் செபஞ்செய்யின்  
ஒப்பிலருள் கூர்வன் உவங்து. 81

உள்ளே நிகழ்செபத்தின் உண்மையை வானப்பன்  
தெள்ளத் தெளிந்தருள்வன் தேர்ந்து. 82

உரத்தகுரல் சொல்லடுக்கல் ஊன்றுசெப மாகா  
பரத்தினுளங் கானூர் பகட்டு. 83

உரத்தகுரல் சொல்லடுக்கல் ஒங்கிவான் தாளைத்  
திறக்கு மெனங்கினத்தல் தீது. 84

தேவை இதுவென்று செமமொழியால வேண்டுமெனம்  
தேவன் உணர்ந்துள்ளான் தேர். 85

பகைஇகலை மாற்றும் பரமன் செபத்தை  
அகமடங்கச் செய்கஇவ் வாறு. 86

86 - 92. ஜெயபத்தைப் பற்றி ஏடுகளில் சில சொல்வேற்றுமை  
கள் (கருத்து வேற்றுமைகள்ளல்) காணப்படுகின்றன. எல்லாம் ஒன்றி  
வருமாறு சில பாக்களால் இங்கே விளக்கங் செய்யப்பட்டது.

மேலுலகில் வீற்றருநும் மெய்யப்பா உன்னாமா? சாலவே சார்க ஒளி. 87

வருக உனதாட்சி வானிலுன் உள்ளம் அருள்போ லிங்கும் அருள். 88

எங்கட்குத் தேவையாம் இன்றை உணவினை இங்கே அளிக்க இரிது. 89

மற்றவர் மீச்செயல்யாம் மன்னிர்ப் பதுபோல உற்றதெம்பால் மன்னிக்க ஓர்ந்து. 90

சோதனைக்குட் பண்ணுமல் சூழ்திமைவாயினினரும் பாதுகாப் பீக, பரிந்து. 91

மன்னரசு ஆற்றல் மகிமை இவையெலாம் என்றும் உணதேஆ மென். 92

### மன்னிப்பு

மன்னித்தால் நீவிர் பிறர்குற்றம், வானப்பன் மன்னிப்பன் நுங்குற்றம் மாய்த்து. 93

மன்னிப்பு நும்பால் மருவாதேல் வானப்பன் மன்னியான் நுங்குற்ற மாசு. 94

### நோன்பு

வாடுமுகங் காட்டுகின் றூர் மாயர் வலிந்துமிகப் பிடுகோன் பென்னப் பிறர். 95

87. தமிழ் பையில்களில் ‘உன் நாமம் பரிசுத்தப்படுவதாக’ என்றும், ‘உன்னாமம் அர்ச்சிக்கப்படுவதாக’ என்றும் காணப்படுகின்றன. லத்தீன், கிரீக் வல்லா சிலரை அடைந்து கேட்டதில் என்னுள் உற்ற விளக்கத்தின்படி ‘சாக ஒளி’ என்ற கூறலானேன். (ஒளி - புகழ்.)

94. மருவாதேல் - உள்ளத்தில் பதியவில்லையானால் ; விளங்க வில்லையானால்.

95. பீடு நோன்பு - பெருமை பொருஞ்சிய விரதம்.

அன்னவர் நாடகம் அப்பன் உணரானே  
முன்னரே முன்டது மொய்.

96

நெய்யைத் தலைக்கிடுக நீரால் முகம்நனைக்க  
வையம்தோன் பென்றுணரா வாறு.

97

உள்ளில் உணர்ந்துங்கிறே உள்ள முணர் உன்னப்பன்  
வள்ளால் பரிசளிப்பன் வான்.

98

### வைப்பு

இங்கு சிதிவைப்பை ஈட்டற்க பூச்சிதுரு  
சங்கத் திருடுசெயும் துங்பு.

99

வானத்தில் வைப்பை வளர்க்கஅவண் பூச்சிதுரு  
ஸனத் திருடும் இரா.

100

எவ்விடத்தில் வைப்புண்டோ அவசிடத்தில் சித்தமெலாம்  
வவ்வல் இயற்கை வழக்கு.

101

### ஒளி

உடல்விளக்குக் கண்ணே உயர்கண் தெளிவால்  
உடல்முழுதும் காலும் ஒளி.

102

ஊறுகண் ணையின் உடலிருளே, உள்ளொளி  
பாறின் இருள்பெருகும் பாய்க்கு.

103

### பணி

இருவன் இருவர்க் கொருபொழுதே ஏவல்  
மருவிப் புரிதல் மருள்.

104

96. மொய் - நன்கொடை ; மகமை ; பரிசில்.

99. சங்கத்திருடு - திருடினுங் திருடு.

101. அளவிறந்தபொருட்பற்று ஆண்டவைணும் மறக்கச்செய்யும்  
கன்றபடி.

102. காலும் - உமிழும்.

103. ஊறு - புண். பாறின் - கெடின்.

- அன்பொருபால் காயவொருபால் அல்லதொரு பால்சேவை  
துன் னு மொருபால் துவள். 105.
- பரத்துக்கோ பேய்க்கோ பணிசெய் இரண்டைப்  
பொருத்திப் பணிசெய்தல் போர். 106
- உறுதி**
- என்னத்தை உண்பேம் எதனைக் குடிப்பமே  
என்றுயிருக் கேன்கவலை ஏற்பு. 107
- என்ன உடுப்பேம் எனஉடலை எண்ணியே  
துன்னலென் ஏக்கம் தொடர்ந்து. 108
- உணவின் உயிரும் உடையின் உடலும்  
மனமுடைய அல்லவோ மற்று? 109
- வானத்தை நோக்கி வளர்ச்சிறகை ஆர்த்தமும்பும்  
கானப்பள் காண்மின் காரி. 110
- அவைகள் விதைத்தத்தல் அறுத்தல் நிரப்பல்  
எவைகளையுஞ் செய்வதிலை ஏன்? 111
- அவ்வுயிரும் உண்ண அருள்கின்றுன் வானப்பன்  
அவ்வுயிரில் நீர் இழிவோ? அன்று. 112
- அயர்கவலை ஏனேதன் ஆயுள் அளவில்  
உயர்வுமுழங் கூட்டுவோன்னங் குண்டு. 113.

105. காய்வு ஒருபால் - வெறுப்பு ஒரு பக்கம். துன்னும் - பொருந்தும். துவள் - சோர்வு ; புறக்கணிப்பு.

106. சில மூலதால்களில் ‘பேய்க்கோ’ என்றிருக்கிறது; சிலவற்றில் ‘பொருட்கோ’ என்றிருக்கிறது. ‘பொருஞும்’ பேயின் பாற்பட்டதே.

109. உணவின் - உணவைப் பார்க்கினும். உடையின் - உடையைப் பார்க்கினும். மனம் உடைமை - மதிப்புடைமை.

110. ஆர்த்து - ஆராவாரித்து; ஒலித்து. கானம் - பாட்டு ; இசை. புள் - பறவைகள். காரி - சான்று ; சாட்சி.

உடைக்கேன் கவல்கின் ரீர் உற்றுழைப்போ நாறபோ		
எடுப்பதிலை காட்டுமலர் ஏன் ?		114
ஒப்பிலாச் சாலமனும் ஒள்ளாடை பூண்டதிலை		
இப்புவிப்பு ஒன்றனைப்போல் ஈண்டு.		115
இன் றிருந்து நாளை அடுப்பில் ஏறிபட்டுப்		
பொன்றும்புற் சேனுடைப் போர்ப்பு !		116
புல்லுக் கருளும் புரைதன் உமக்கருள		
வல்லன் ; உறுதிபெறல் மாண்டு.		117
அற்றவரே ! நம்பிக்கை ஆழ்வீர் கவலையில்		
நிற்க உறுதி நெறி.		118
எனஉணபேம எனகுடிப்பேம எனஉடுப்பேம என்றென்று		
கன்றிக் கவலல் கரிசு.		119
ஐயத்தால் அவ்லலுறும் அஞ்ஞானப் பிண்டங்கள்		
ஐயனுளன் தேவைக்கேன் அச்சு.		120
அப்பன் அரசறத்தில் ஆர்வ முறும்முதலில்		
இப்புவியில் எல்லாமாம் இன்பு.		121
நாளைக் கெனக்கவலை நண்ணைதீர் நாளைக்கு		
நாளை கவலையுறும் நாள்.		122

115. சாலமன் - ஒரு பெரிய மன்னன்.

116. பொன்றும் புற்கு - அழியும் புல்லுக்கு. போர்ப்பு - போர்வை.

118. மம்பிக்கை அற்றவரே (அற்ப விசவாசிகளே).

119. கன்றி - நொங்து ; உருகி ; வருநதி. கவலல் - கவலை யுறல். கரிசு - குற்றம்.

120. அச்சு - அச்சம்.

121. அப்பன் அரசு அறத்தில் - ஆண்டவனுடைய இராச்சியத் திலும், தர்ம நீதியிலும்.

இன்றைக்கோ இன்றைக் கெழும்பாடு போதுமே  
என்றைக்கும் அப்பனுள்ள ஏத்து. 123

(iii) மத்தேயு : 7

### தீர்ப்பு

குற்றநும் மீது குறுக்கிடு மாறுநீர்  
மற்றவர்க்குத் தீர்ப்பளித்தல் மாறு. 124

மற்றவர்க்கு நீர்வழங்கும் தீர்ப்பின் வழிப்படியே  
பெற்றிடுவீர் தீர்ப்பினைப் பின்பு. 125

மற்றவர்க்கு நீரளத்தல் எவ்வளவோ அவ்வளவே  
உற்றிடும் நுந்தமக் கூர்ந்து. 126

### பிறர் குற்றம்

கண்தூல உத்திரம் காணுதுன் சோதரன்கண்  
நுண்தூசு காண்பதென்ன கோண்பு? 127

கண்ணிருப்ப உத்திரம், 'சோதரஉன் கண்தூசை  
மண்ணவீடு' என்னலென் மாண்பு? 128

மாயனே! முன்புன் கண் உத்திரத்தை மாற்றமுயல்  
தூயாளி கூடுங் துணை. 129

அவ்வொளியுன சோதரனகண ஆத்தசிறு தூசகறறச்  
செவ்வையில் காட்டுங் தெளிவு. 130

124. தீர்ப்பு என்பது பிறர்மீது நியாயமின்றிக் குற்றம் நினைத்த  
லும் சாட்டலும்; இவ்வாட்சி பண்டைக் காலத்தது.

127. பிறர் குற்றம் பாராட்டுவது உலகில் ஒருவிரதமாகியது.  
அதனால் இங்கே 'நோன்பு' என்னப்பட்டது.

128. உன் கண்ணில் உத்திரம் இருப்ப. மண்ண - கழுவு;  
துடைக்க ; நீக்க. மண்ண (என்னை) விடு.

## தகுதி

- சொரியாதே நாய்கள் முன் தூயதை, முத்தை  
எறியாதே பன்றிகள் முன் ஏன் று. 131
- கல்லா விலங்குகள் கால்களால் தேய்த்தவற்றை  
நில்லா துமைப்பீறும் நீண்டு. 132
- அப்பன் அருள்**
- கேளும் கொடைவரும் தேடுமே கண்டடைவீர்  
தாளகலும் தட்டுமே சார்ந்து. 133
- கேட்பவர் பெற்றிடுவர் தேடுவோர் கண்டடைவர்  
பூட்டகலும் தட்டும் புலர்ந்து. 134
- அப்பங்கேள் சேய்க்குக்கல் மீனுக் கரவளிக்க  
ஒப்புவரோ நும்மிலொரு வர். 135
- நஞ்சனும் பிள்ளைக்கு நல்லன நல்கவே  
நெஞ்சில் நினைப்பன் நெறி. 136
- அப்பனே அன்பு, நலம் ஆக்கவே ஆர்த்தருள்வன்  
இப்புவியில் வேண்டுங்குக் கென்று. 137
131. என்று - தாங்கி ; சுமந்து.
132. (பீறினும்) பீறும்.
133. தட்டுங்கள் சதவின் தாள் அகலும் (திறக்கப்படும் என்றபடி).
134. புலர்ந்து - தளாங்து.
135. சேய்க்கு - பிள்ளைக்கு. மீனுக்கு - மீன் கேட்பவர்க்கு.  
அரவு - பாம்பு. அப்பங் கேட்பவர்க்குக் கல்லையும், மீன் கேட்பவர்க்குப் பாம்பையும் அளிக்க (கொடுக்க).
136. நஞ்சனும் - விடம் போன்றவனும் ; தீயனும்.
137. (ஞ்சற்ற) அப்பனே அன்பு. ஆர்த்து அருள்வன் - விரைந்தெழுந்து அருள்வன்.

## தன்னுயிர்போல்

பிறருமக் கென் செய்யப் பேணுகின் றீரோ  
உறஅவர் செய்கஅதை உற்று.

138

இதுவே விதிஆணை ஈதேமுன் வந்தோர்  
சிதைவில் மொழியாங் திறம்.

139

## வழி

வழிதெளிமின் செல்லுதற்கு வாயில் இடுக்கம்  
வழி அந்த வாயில் வழி.

140

உண்டகல வாயி லும் உண்டு வழிவிரிவு  
உண்டழிவு பல்லோர்போக் குண்டு.

141

சீவனுக்கு வாயில் சிறிதுவழி யேஇடுக்கம்  
சீவருள் காண்பார் சிலர்.

142

## கள்ள குரு

கள்ளகுரு மார்வேடம் கண்டு மயங்காதீர்  
கள்ளத்துக் கெச்சரிக்கை காட்டு.

143

ஆட்டுத்தோல் போர்த்தணைவா அநதோ அவர்நெஞ்சம  
வாட்டியனும் ஒநாய்கள் வாய்.

144

138. பேணுகின்றீரோ - விரும்புகின்றீரோ. அவர் அதை  
உற (அடைய) நீர் செய்க.

139. விதிஆணை - வேதப்பிரமாணம். முன்வந்தோர் - தீர்க்க  
தரிசிகள்.

140. வாயில் வழியே வழி.

141. அகலவாயிலும் உண்டு ; விரிந்த வழியும் உண்டு ; பலங்  
போதலும் உண்டு ; அங்கே அழிவும் உண்டு.

அன்னர் அளிகனியால் அன்னர் நிலைமையை நன் றறிய லாகும் நயந்து.	145
முட்செடியில் தீராட்சை முள்ளியில் அத்திகொய்ய உட்கொள்ளல் கூடுமோ ஊர்ந்து.	146
நல்லமரம் கெட்டமரம் நல்லகனி கெட்டகனி நல்கல் இயற்கை நடை.	147
நல்லமரம் கெட்டகனி, நல்லகனி கெட்டமரம் நல்கல் அருமை நடப்பு.	148
நல்லகனி ஈனு நலிந்தமரம் வெட்டுண்டும் ஒல்கிளரி யுண்டும் உகும்.	149
அவ்வவர் ஈன்கனியால் அவ்வவர் பண்புகளைச் செவ்வன் உணரலாம் தேர்ந்து.	150
<b>ஆண்டவன் ஸித்தம்</b>	
ஆண்டவ ஆண்டவன்ன் ரென்னை அடைவதால் வேண்டி வளையுமோ விண்.	151
வானப்பன் சித்த வழிப்படியே வாழ்வோனை வானம் அடையும் வலிந்து.	152
அந்நாளில் ஆண்டவ ஆண்டவ என் ரென்னைச் செந்நா முழுங்கினுமென் சீர்.	153

146. தீராட்சை - திராட்சை. அத்தி - அத்திப்பழும்.

147. முறை முறையே நல்கல் (கொடுத்தல்).

149. ஈனு - தாரா. ஒல்கி - வாடி ; காய்ந்து. உகும் - கெழிம், சாகும்.

150. ஈன் - ஈனும் ; தரும்.

151. விண் - பாலோக ராஜ்யம். தானே வளைந்து வருமோ

153. என்னை - என்னிடம்; என்னை நோக்கி.

- உன் பெயரால் முன்மொழிந்தோம் ஒட்டினேமே பேப்களை  
அற்புதஞ்செய் தோமென்பர் ஆர்த்து. 154
- அறிவேனே உம்மை அகலுங்கள் மாறு  
பொறியிரே என்பேன் அப் போது. 155
- இமமொழியையானமொழிந்தேன எண்ணி வழிநடப்போன்  
செம்மையைச் சொல்கின்றேன் தேர்ந்து. 156
- இன்னவன் பாறைமேல் இல்லம் எழுப்பிய  
மின்னறிஞன் போன்றுனே வெற்பு. 157
- விண்மழை பெய்தது வெள்ளம் புரண்டது  
மண்புயல் வீசிற்று வாய்ந்து. 158
- இல்லம் வீழுவில்லை ஏனதன் காலின்கோள்  
வல்லது பாறை யடி. 159
- என் மொழியைச் செய்கையில் ஏலாதான் இல்லமணல  
மின் னெடுத்தான் போன்றுன் மெலிந்து. 160
- மாமழையும் வெள்ளமும் மாருதமும் வீழ்த்தின  
நாம இலம், என்? மணற்கால் நாற்று. 161

154. ஆர்த்து - ஆரவாரிதது ; ஒலித்து.
155. மாறிமாறி மயக்கும் வஞ்ச அறிவுடையவர்களே என்றபடி.
157. மின் அஜைய நுண் அறிஞன் என்றவாறு. வெற்பு - மலை ;  
மலைபோன்றவன் என்றபடி.
159. காலின்கோள் - கால்கோள் ; கடைக்கால்.
160. மின் - அற்ப.
161. மாருதம் - புயல். நாம இலம் - பெயரளவில் எழுந்த  
இல்லம் ; போதிய வலிமை இல்லாமல் நடுங்கிக்கொண்டிருந்த இல்லம்  
எனிலுமாம். நாமம் - நடுக்கம்.

## 2. மணிமொழி

கடவுள்

- |   |   |
|---|---|
| கடவுள் அறிவு கருதித் தொழுக<br>இடமில் ஒருபொருள் என்று.               | 1 |
| கடவுள் அரசலகம் கண்காண வாரா<br>இடமங்கிங் கென்னலும் இல்.              | 2 |
| கடவுள் அரசலகம் கால்கொண் டிருக்கும்<br>இடம்ஹம துள்ளம் இனிது.         | 3 |
| கடவுள்மெய் அண்டு, கசிவால் - உயிரில்<br>திடமன்பு கூர்வால் - தெளி.    | 4 |
| உலகிலோர் அப்பன் உமக்கில்லை இல்லை<br>அவகில்வான் அப்பனேஅப் பன்.       | 5 |
| சோதனை செய்யாதே தூயனை அப்பனையென்<br>ருதி யெழுத்துண் டறி.             | 6 |
| அப்பாற்போ சாத்தானே ! அப்பன் ஒருவனையே<br>தப்பாமற் போற்றுமுன் சாற்று. | 7 |
- 
1. அறிவு - சித். அறிவு ஒரு கட்டெப்பட்ட இடத்தில் அடக்கிக் கிடப்பதன்று. அஃது எல்லையற்றது. அதனால் ‘இடமில் ஒருபொருள்’ என்னபட்டது. இடம் இல் - இடமில்லாத ; இடயற்ற ; இடங்கடந்த.
2. கடவுள் அரச உலகம் - பரலோக ராஜ்யம். இடம் அங்கு இங்கு என்னுதபடி.
4. கூர்வால் - பெருக்கால் (கூர்தல் - உள்ளது சிறத்தல்) ; கசிவாலும் கூர்வாலும்.
5. அலகு இல் - அளவில்லாத. வான்அப்பன் - பரலோகத்திலுள்ள பிதா.
6. ஆதி ஏழுத்து - முன் மொழி; மறைமொழி; தீர்க்கதரிசனம்.
7. முன்சாற்று - முன்மொழி.

ஆக்கையைக் கொல்வோருக் கஞ்சற்க; ஆன்மாவைப்  
போக்காவர்க் குண்டோ புலம். 8

ஆக்கையை ஆன்மாவை ஆழ்ந்தில் வீழாமே  
காக்கவல் லாற்கஞ்சம் காப்படு. 9

காசொன் றிருகுருவி கையேறும் ஒன்றுதல்  
சசனருள் இன்றிவீழல் இல். 10

உங்கள் தலைமயிர் ஒவ்வொன்றும் எண்ணிக்கை  
தங்கி யுளது தக. 11

பற்பல் குருவீயினும் பன்மடங்கு மேற்பட்டார்  
எற்றுக்கோ அஞ்சகின்றீர் சண்டு. 12

மக்களால் ஆகாத மாண்பெல்லாம் அப்பனுல்  
சிக்கின்றி ஆகும் சிறந்து. 13

கடவுள் மரித்தோர் கடவுளால் சீவன்  
உடையோர் கடவுளென் ஞேர். 14

மன்ன னுடையதை மன்னற்கும் மற்றப்பன்  
தன்னதை அன்னவற்குங் தா. 15

தவஞ்செய், மனந்திரும்பு, தற்பரன் ஆட்சி  
அவனி அணித்தே அறி. 16

8. ஆக்கையை - உடலை. புலம் - அறிவு.

9. வல்லாற்கு - வல்லாலுக்கு; வான் அப்பனுக்கு. (அது) காப்பு  
(ஆகும்).

11. எண்ணிக்கை தங்கி உளது - எண்ணப்பட்டிள்ளது.

14. 'சீவன்' என்ற சொல் தமிழ் பைபிலின் சம்பிரதாயப்படி  
ஆளப்பட்டது. பிருண்டும் இவ்வாறே கொள்க.

16. அவனி அணித்து - உலகுக்குச் சமீபத்திலேயுள்ளதை.

உன்னுடைமை எல்லாம், ஒருவனே ! என்னுடைமை,  
என்னுடைமை உன்னுடைமை ஆம். 17

என்னைச் சிலுவையில் ஏற்றி அறைகின்றூர்  
வன்மைக் கொலையாணி வைத்து. 18

‘என்னாம் செய்கின்றோம்’ என்ப தறியாரே  
மன்னிக்க அப்பனே மாசு. 19

என்னப்பா என்னப்பா என்னைஏன் கைவிட்டாய்  
உன்கையில் வைத்தேன் உயிர். 20

### குமரன்

அப்பனும் யானுமொன்றே அத்துவித மாயுள்ளேம்  
எப்பொழுதும் வேரூ யிலை. 21

அப்பனுள் யானுளேன் அப்படியே ஏன்னுளப்பன்  
ஒப்பள்ளை நம்புங்கள் ஓர்ந்து. 22

அப்பன்னனக் கென்றே அகிலமும் ஒப்புவித்தான்  
அப்பனும் யானும் அறி வம். 23

வானில் நிலவில் வளரது காரமெலாம்  
தானம்னனக் கப்பன் தயை. 24

அய்யன் அனுப்பினன் யானே வரவில்லை  
மெய்யிது மெய்யிது மெய். 25

அப்பன் அனுப்பினன் அன்பால் ஒருமகளை  
இப்புவி உய்ந்திடற் கென்று. 26

19. ஆணிவைத்த அடிப்போ அறியாரே. (அவர்தஞ் செய  
வின்) மாசை மன்னிக்க.

21. அத்துவிதம் • இரண்டந்தது.

அப்பன் தனதன்பை அம்புவிக்குக் காட்டினான்	27
எப்படி? மைந்தனை ஈந்து.	
அப்பன் மகனை அனுப்பினன் இவ்வுலகை	28
ஒப்புரவாக்க உவந்து.	
வந்த தொள்யே வழிசின் ரெமுகுங்கள்	29
பந்தஇருள் நீங்கிப்படும்.	
என்னோ அனுப்பினவன் என்னே டிருக்கின்றன்	30
என்னைத் தலிவிடுத்தல் என்று?	
அப்பனை அன்றி அறிவார் உள்ரேயோ	31
ஒப்புடைய தன்குமரன் உள்.	
அப்பனைச் சேயன், அவற்கொண்டோர் அல்லாமல்	32
எப்புடையுங் காண்போர் எவர்?	
அகநடுக்கங் கொள்ளாதீர் ஆண்டவனை நம்பும்	33
தகளையும் நம்புமே சார்ந்து.	
உயிர்த்தெழும் சீவனும் உற்றவன் யானே	34
அயர்ச்சிரன் வேண்டா அறி.	
ஆண்டவன் என்றே அழைக்கின்றீர் என்னையான்	35
வேண்டுவ செய்களீர் வேட்டு.	
28. ஒப்புரவு ஆக்க - அன்பால் ஒற்றுமைப்படுத்த ; சமமாக்க ; சமாதானம் பண்ண.	
29. அவ்வொளியின் வழி நின்று. படும் - ஒழியும்.	
30. என்னைத் தனிவிடுத்தல் என்று (எப்பொழுது)? என்று மில்லை என்றபடி.	
31. உள் - உள்ளத்தை.	
32. சேயன் - மனித குமரன். அவற் கொண்டோர் - அவனை (மனித குமரனை) ஏற்றவர். சேயனும் அவனை ஏற்றேருமல்லாமல்- எப்புடையும் - எவ்விடத்திலும்.	
33. தக - ஒப்ப.	

- என்னில் உறுதிவைத்தல் என்னை அனுப்பிய  
என்னப்பன் பால்வைத்த லாம். 36
- குமரன்பால் அன்பு குலவுவோர் என்றும்  
அமர சிலைபெறுவர் அங்கு. 37
- ஈசன்சேய் நீயானல் இக்கல்செய் அப்பமென  
ஈசப்பேய் சொற்றனை நீ. 38
- அப்பத்தால் மட்டும் அவரி பிழைப்பதிலை  
செப்புகின்றேன் மேலுளதைத் தேர். 39
- அப்பனுரை ஒவ்வொன்றும் அப்பத்தின் மேம்பட்ட  
தொப்பிலை தென்றூர்முன் ஞேர். 40
- மக்கள்முன் என்னை மகிழ்ந்தறிக்கை செய்வோனை  
மிக்க னெனவிள்வேன் விண். 41
- மக்கள்முன் என்னை மகிழ்ந்தறிக்கை செய்யானை  
மிக்க னெனவிள்ளேன் விண். 42
- மக்கள்முன் என்னை மறுப்போர்க் கெதிர்ப்புக்கள்  
மிக்கதிரும் தூதர்முன் மேல். 43
- நரிபறவை நண்ணும் வளைகூட்டில், சாய்க்கச்  
சிரமனிதச் சேய்க்கில்லை சேர்ப்பு. 44

37. அமரங்கிலை - மரணமிலாப் பெறுவாழ்வு.

38. கல் - கல்லை.

39. அவனி - உலகம்.

40. மேம்பட்டது - ஒப்பிலது - என்றூர்.

41. விண் - விண்ணீல்.

44. நரி வளையிலும், பறவை கூட்டிலும். மனிதச் சேய்க்கு  
(குமரனுக்கு)ச் சிரம் (தலை) சாய்க்கச் சேர்ப்பு (இடம்) இல்லை.

கள்ளக் கிறிஸ்துக்கள் காட்சி அளிப்பார்கள் என்னவும் நம்பற்க இங்கு.	45
எருசலைம் போகின் ரேம் எங்கும் குழப்பம் குரவரால் வந்திடுங் கூர்த்து.	46
குமரனை ஒப்புவிப்பர் கொல்வோ ரிடத்தில் சமரென் றலைப்பர் சரிந்து.	47
ஏசவர் துப்புவர் என்னுவர் வாரினால் வீசவர் கொல்வர் வெகுண்டு.	48
மூன்றுநாள் செல்லும் முழங்கி உயிர்த்தெழுவேன் சான்று நிறைவேறும் சார்ந்து.	49
எருசலைம் பெண்மணிகாள்! என்பொருட்டு நீங்கள் உருகிஅழல் வேண்டா உறைந்து.	50
உங்களைப் பற்றியும் உம்மக்கள் பற்றியும் பொங்கி அழுங்கள் புலர்ந்து.	51
என்னர சிவ்வுலகிற் கேற்றதன் மேற்றதேல் சின்னவர்பாற் சிக்கேன் சிறை.	52
என்னுட்கள் போர்புரிந் தென் னையும் மீட்டிருப்பர் என்னுட்சி இங்கேற்ப தேல்.	53

46. குரவரால் - குருமாரால் (வேதபாரகர் பரிசேயர் முதலியோ ரால்).

47. சமர் - போர். சரிந்து - கூடி.

49. சான்று - சாட்சி ; இங்கே தீர்க்கதறிசனம்.

50. உறைந்து - கண்ணீர் உகுத்து - சிந்தி - ஒழுக்கி.

51. புலர்ந்து - வாடி.

52. சின்னவர் - சிறியவர் ; இங்கே யூதர்.

அப்பாலே எல்லாமும் ஆகுமுன் உன்னருளால் இப்பாத் திரமெடுக்க இன்று.	54
என்சித்தம் ஒன் றுமிலை ஈசா ! உன் சித்தவழி நன்கு நடக்கவே நாள்.	55
கள்ளரைப் பற்றல்போல் கைத்தடிவாள் ஏந்திவந்தீர் உள்ளக் கரவை ஒளித்து.	56
கூட்டத்தில் நாடோறும் கோயிலில் பேசினேன் வாட்டங்ந் பற்றவிலை வந்து.	57
இடியுமிக் கோயில் எழுப்பிடுவன் நல்ல படிவமா முன்றாள் பார்த்து.	58
என்சொல் எனதன்றே என்னை அனுப்பிய என்னப்பன் சொல்லாம் இனிது.	59
வானும் கிலனும் மறைந்துபோம் என்மொழியோ ஊனமுறல் இல்லை உரம்.	60
உலகுக் கொளியானே உற்றுல் இருளின் கலக மிராதுளியே காப்பு.	61
நான் வழியும் சத்தியமும் சீவனு மாயுள்ளேன் வான் வழி காட்டும் வரன்.	62

- 
54. கிறிஸ்தவின் பாத்திரம் (உடல்).
  55. நாள் - நாளும் ; நாடோறும்.
  56. கிறிஸ்து தம்மைப் பிடிக்க வந்தவரை நோக்கி.....
  58. படிவம் - வடிவம்.
  60. உரம் - அது உரமுடையது : பலமுடையது.
  62. வான்வழி - சிறந்தவழி ; தெய்வவழி.

## சீடர்

- அப்பன் எனவிடுத்தான் அவ்வாறு சீடருமை  
இப்ப விடுக்தேன் உலகு. 63.
- ஊதுகின்றேன் ஆவியை உங்களிடம் ஊறிசிற்க,  
ஆதி வழிநடக்க, அன்டு. 64
- அப்பன் எனதிடம் அன்புகூர்ந் தாற்போல  
இப்பறங்ம்பால் கூர்கின்றேன் உற்று. 65
- நான்ன்பு கூர்வதுபோல் நானுமே உங்களிடம்  
வான்ன்பு கூர்க்கும்முள் வாய்ந்து. 66
- ஒருவர்க் கொருவர்நீர் ஒங்கன்பு கூர்ந்தால்  
கருதுவரேன் சீடரெனக் கண்டு. 67
- மிக்க இம் மக்களொலாம் மேய்ப்பனிலா ஆடுகள்போல்  
விக்கித் திரிகின்றூர் விண். 68
- அறுப்பதிகம் ஆள்கொஞ்சம் ஆள்தேவை என்றே  
அறுப்புமுதல் வற்குணர்த்தும் ஆர்த்து. 69
- சீடரே ! கேளுநீர் சென்றுநற் செய்தியை  
வீடுபதி பேசும் வியந்து. 70
- காணுத ஆடுகள் இல் காணும் இறைஅரசு  
கோணு தணித்தென்னும் கூர்ந்து. 71
- 
63. சீடர் உமை - சீடர்களே உங்களை. உலகு - உலகில்.
66. வான - மேலான ; உயர்ந்த.
70. நற்செய்தியை - சுவிசேஷத்தை (Gospel). வீட்டி லும் பதியிலும் (ஊரிலும்).
71. இல் - இல்லீல் ; வீட்டில். காணும் - உண்டாக்குங்கள். என்னும் - சொல்லுங்கள்.

- கோயர் பிணிபோக்கும் கொந்தார் உயிரெழுப்பும்  
பேயழுகல் கோய்திரும் பேர்த்து. 72
- இலவசமாய்ப் பெற்றீர் இலவசமா ஈயும்  
நிலவளச் செங்கெறியில் நின்று. 73
- கச்சையிற் பொன் வெள்ளிக் காசுகளைக் கட்டாதீர்  
பச்சையாய்ச் செல்லும் பரிந்து. 74
- வழிக்குப், பை ஈரங்கி வார்செருப் பப்பம்  
கழிக்கம்பு தாங்காதீர் கை. 75
- ஒநா யிடை-ஆட்டை ஒட்டுவது போலும்மை  
நானே அனுப்புகின்றேன் நன்று. 76
- அறிவு விவேகம் அரவைப்போல், வெண்மை  
புறவைப்போல், செல்க புகுந்து. 77
- எச்சரிக்கை மாக்கள்முன் ஈர்ப்பர்மன் றுலயத்தில்  
பச்சைவா ராலடிப்பர் பார்த்து. 78
- என்னிமித்தம் உம்மை இழுப்பர் அதிபதிமுன்  
மன்னர்முன் சான்றூ வலிந்து. 79
- எதை உரைத்தல் வேண்டும் எனுங்கவலீல் வேண்டா  
உதயமங் காகும் உ.ரை. 80
- உரைப்பவர் நீரல் உம்அப்பன் ஆவி  
உரைக்குமும் வாயில் உவங்து. 81
- 
72. கொந்தார - இறந்தவர். அழுகல் கோய் - குஷம்  
(முதலியன).
73. அவ்வங் நிலவளத்துக் கேற்ற.
77. அறிவு விவேகத்தில் பாம்பைப்போலவும், கரவின்மையில்  
சுருவைப்போலவும். வெண்மை - கரவின்மை.
78. மன்று - நீதிமன்றம்.

- சிடன்தன் ஆரியனில் சேவகன் தன் ஆள்வோனில்  
பீடிலன் ஈது பிறக்கு. 82
- சிடன்தன் ஆரியன் போல சேவகன் தன் ஆள்வோன் போல்  
ஈடுடைய னுதல் இனி து. 83
- மரக்காற்கீழ்க் கட்டிற்கீழ் வையார் விளக்கைப்  
பரக்கவைப்பார் தண்டில் பரிந்து. 84
- வெளிவரா நுண்மறைவும் மேலறி யாமல்  
ஒளி அந்த ரங்கமும்ஊன் டோ? 85
- இருளினிற்சொல் கிண்றேன் இதைவளிச் சத்தில்  
பொருளுறப் பேசுங்கள் போந்து. 86
- காதுக்குள் கேட்பதைக் காட்சி அரமியத்தில்  
ஒது விளக்குங்கள் உற்று. 87
- உள்ளமிலார், சிடரே! உம்சொல்லை ஏற்றெழுபுகக்  
கொள்வரோ என்னைக் குனிந்து. 88
- இங்கென்னை ஏலாதார் என்னை அனுப்பிய  
புங்கவனை ஏலார் புறம்பு. 89
- என் னைநீ பேதுருவே 'ஸசன் மகன்கிறிஸ்து'  
என் றுவெளி யிட்டாய் இனி து. 90
- வாழி வெளியீடுன் மாயனான் செந்கீரோ  
ஆழிஹனக் கப்பன் அருள். 91

82. ஆரியனில் - கருவைப்பார்க்கிலும். பீடு - பெருமை.  
பிறக்கு - வெளிச்சம்.
83. ஈடு - ஒப்பு.
87. அரமியத்தில் - அரண்மனையில்.
90. பேதுருவின் வெளியீடாவது, கிறிஸ்தவை ஸசன் மகன்  
என்றது.
91. செந்கீரோ - இரத்தமோ. செந்கீரன்று என்றபடி. ஆழி -  
கடல்போன்ற. பேதுருவே உன் வெளியீடு, உன்னுடைய மாயன்

பேதுருவே இந்தப் பெரும்பாறை மீதினில் நீதிசபை கட்டுவன் நின்று.	92
நரகத்தின் வாசலதை காடி மேற் கொள்ளா பரவலகச் சாவிகளைப் பார்த்து.	93
இந்தத் திறவுகளை ஈந்திடுவன் உன்கையில் சந்ததமும் வாழியே சார்பு.	94
இங்கேநீ கட்டல் எதுவோ அக் கட்டடம் அங்கேயும் கட்டுவ தாம்.	95
இங்கேநீ கட்டவிழித்தால் இவ்வளவில் நில்லாமல் அங்கே அவிழும் அது.	96
சிடரே ! கேண்மின் செகத்தில் குமரற்குப் பாடுபல உண்டு பல.	97
வேதரும் மூப்பரும் மேய்முதல் ஆசிரியர் ஆதிமக ணைக்கொல்வர் ஆழந்து.	98
உயிர்த்தெழுவன் முன்றுநாள் உஙகட்குச் சொன்னேன் அயர்ச்சி தவிர்த்திடுங்கள் அன்று.	99
என் ணைத் தனி அழைத்தாய் என் சொல் கடிகின்றுய் என் ணையோ பேதுருவே இங்கு.	100

வன் இரத்தத்தினின்றும் பிறக்கவிலை. அஃது அபபன் அருளால்  
பிறந்து என்றபடி. மாயாநாத ஒலி அருள்ளாத ஒலி என்ற ஆட்சிகளைக்  
கருதுக.

98. முதல் - பிரதான.

100. ‘கொல்வர்; சாவேன்; மீண்டும் எழுவேன்’ என்ற ஏச  
பிரான் சொன்னது பேதுருவுக்குப் பிடிக்கவில்லை. அதனால் பேதுரு  
ஏசவைத் தனியே அழைத்து, ‘இப்படிப் பேசலாமோ’ என்று கடிந்தார்.  
அதுபோது கிறிஸ்து அருளியது.

- பிறரையும் கோக்கினேன் பேதுருவைக் காய்ந்தேன்  
அறவேசாத் தானே அகல். 101
- என் ணைத் தனிவிடுத்தே ஏகுவீர் சீடர்காள் !  
கொன்னே ! சிதறுண்ணுங் கோடு. 102
- வஞ்சுவிடும் அக்காலம் வந்தது வந்ததே  
ஞங்குருக வேண்டா நலிந்து. 103
- இருப்பனே யான்தனியே என்னேடென் அப்பன்  
இருப்பன் அவனென் இருப்பு. 104
- உண்பவன் என்னுடன் உம்மில் ஒருவனவன்  
எண்ணியே காட்டுவன் இங்கு. 105
- உம்மை மறவேன் ஒருபோதும் என்றறைந்தாய்  
செம்மையுள் பேதுருவே சீர்த்து. 106
- மறப்பாய் மறுப்பாய் வளர்மும் முறையே  
கிறக்கோழி கூவுதல்முன் நீ. 107
- அப்பமெடுக் கின்றேன் அதைப்பிட்டனிக்கின்றேன்  
ஒப்பும் இதுன் உடல். 108
- 
101. பேதுரு தம்மைக் கடிந்தபோது, சுனாதர் ஆங்கிருந்த  
மற்றவரைத் திருக்கண்ணேக்காஞ் செப்து, பேதுருவைக் காய்ந்து,  
'சாத்தானே அப்பாற் போ' என்றருளினர். குமரனைக் கடியுமாறு  
பேதுருவைத் தாண்டியவன் சாத்தான் என்றபடி.
102. கோடு - கொடுமை.
105. ஒருவன் - யூதாஸ்காரியத். அவன் என்னைக் காட்டிக்  
கொடுப்பன்.
106. சீர்த்து - கோபித்து.
107. கிறிஸ்து பெருமான் சொன்னபடியே பின்னர் நடந்தது.

வல்வட்டில் வாங்கும், மடுநீரென் செங்கீர் சொரிவது பல்லோர்க்கா சூழ்ந்து.	109
உம்முடைய காலை ஒழுங்காக் கழுவினேன் செம்மையைச் சிந்தியும் சேர்ந்து.	110
ஏற்ற இழிவுகள் எண்ணுமல் ஒவ்வொருவர் காற்கழுவும், செம்மைக் கருத்து.	111
<b>உறவினர்</b>	
உந்தாயும் சோதரரும் உம்பால் உரையாட வந்தார் புறத்தென்றுய் வந்து.	112
என்தாயும் சோதரரும் இச்சீடர் இங்கிருப்போர் என்தாயும் சோதரரும் யார் ?	113
வானப்பன் சித்த வழிநடப்போர் என்தாயும் மான வுடன்பிறப்பும் மற்று.	114
உம்மைச் சுமந்தகரு ஊட்டிய பால்முலைகள் செம்மையே வாழின்றீர் தேர்ந்து.	115
நல்ல தெனினுமது நாதனுரை கேட்டோம்ப வல்லுநர் வாழி வழி.	116
தந்தையைத் தாயைத் தனின்னின் நேசிப்போன் மைந்தனைக் காகான் மருள்.	117

109. வட்டில் - கிண்ணம். மடு - குடிக்கும். செங்கீர் - இரத்தம்.

111. இதுவே எனது செம்மைக் கருத்து.

114. மானம் - பெருமை ; வலியமை.

117. என்னின் - என்னைப் பார்க்கிலும். மருள் - அறிவின்றி மயங்குவது.

- மகனை மகளை மனத்தென்னிற் கொள்வோன்  
மகனெனங்க் காகான் மறு. 118
- தனது சிலுவையைத் தாங்கிஎனைப் பற்றுன்  
எனதுரிமை மைந்தனலன் என்டு. 119
- மரித்தோர் உயிர்த்தெழுங்கால் மண்ணின் உறவில்  
உரித்தோர் நினைவே உரு. 120

### ஆண் பெண்

- இல்லாளைத் தள்ளல் இசைக்கின் றீர் முன்னேரைக்  
கல்லாதார் கூற்றுக் கலை. 121
- ஆனுமாய்ப் பெண் ஞுமாய அயயன படைத்துவிட்டான்  
காணும் மறைச்சொற் கருத்து. 122
- ஒருவன் ஒருத்தியுடன் ஒருஞுய் வாழ  
அருளிறைவன் செய்தாலே அன்று. 123
- அய்யன் இனைப்பை அழித்துப் பிரித்தலைத்தல்  
செய்யற்க செய்யற்க தீது. 124
- மனறலெதற கென்றீர், வரம்பெறரேர் அண்ணகர்க்கும்  
அன்றினன் ஞநும் அரற்று. 125
- கருவால் பிறரால் கருதுவான் நோக்கால்  
உருவாகும் அண்ணகர்தம் ஊன். 126

118. மறு - களங்கம்.

121. கூற்று - மொழியாகிய.

125. மன்றல் - திருமணம். வரம் பெற்றேர்க்கும் அண்ணகர்க்கும் (அவிகட்கும்). அரற்று - ஆரவாரித்தல் ; ஒலித்தல். ஒன்று - பொருந்தாது.

126. வான்நோக்கால் - உயர் நோக்கால் ; தெய்வ நோக்கால்.

ஆதியில் இல்லை அகற்றும் வழக்கில்லை  
பாதி இடைவழக்கப் பாழ். 127

தூயமனை யாளைத் தொலைத்து மறுமணம்  
பாயல் விபசாரப் பாழ். 128

விலக்கிய இல்லாளை வேறெற்றுவன் கொண்டால்  
அலக்கண் விபசாரம் ஆம். 129

பெண்ணுநன் நாயகனைப் பேர்த்து மறுமணம்  
பண்ணல் விபசாரப் பாடு. 130

### குழந்தை

மறைந்ததை ஞானியர்க்கு வாரில அப்பா !  
திறந்தனை வாழ்கநீ சேய்க்கு. 131

புறக்கணி யாதே புனிதமுறு சேய்கள்  
துறக்கத்துத் தூதரவர் தூண். 132

வானப்பன் முன்னே வளர்வ தவர்நோக்கு  
மோனம் பொருளவர் முன். 133

பேசுகின் ரீர் வாரிற் பெரியன் எவனென் மேற  
வாசமிகு சீடர்/வம் மின். 134

127. இல்லை - இல்லாளை (ஆகுபெயர்).

128. காரணமின்றித் தொலைத்து.

129. அலக்கண - துக்கம்.

130. பாடு - துண்பம்.

131. சேய்க்கு - குழந்தைக்கு.

132. சேய்கள் - சேய்களை; குழந்தைகளை. துறக்கத்து - வானுள கத்திலே ; சுவர்க்கத்திலே.

134. சீடர் - சீடரே.

சீங்கள் மனந்திரும்பி நின்றிக் குழந்தைமனம் தாங்கினால் கிட்டும்வான் சார்பு.	135
தன்னை இச் சேய்போலத் தாழ்த்துவோன் வானுலகில் மன் னும் பெரியனும் வாழ்வு.	136
ஏற்பவன் என் பெயரால் இத்தகைய சேய்களை ஏற்பவன் என்னையும் ஈங்கு.	137
ஏற்பவன் என்றனை என்னை அனுப்பிய மேற்பரனை ஏற்பன் மிக.	138
என்னைடும் அன்புகொள் இச்சிறுவர் ஏவர்க்கும் இனனல் புரிதல் இழிவு.	139
இழிஞர் கழுத்தினில் எந்திரக்கற் சூட்டி நழுவக் கடல்வீடுதல் கண்று.	140
குழந்தைகள் என்பால் குலவ வீடுக விழுந்துதடை செய்யற்க வேர்த்து.	141
அன்னவரைப் போன்றதே அப்பன் அரசுலகம் என்றுணர்ந்து வாழ்க இனிது.	142
குழந்தையாய், ஈசன் குணாலைக ஏலான் நுழைதல் அரிதாங்கு நோற்று.	143
<b>சீவன்</b>	
தன் னுடைய சீவனையே தான்காக்க முந்துவோன் முன்னம் அதைஇழப்பன் முற்று.	144
என்றிமித்தம் சீவன் இழப்பவனே அன்னதை முன்னமே கண்டடைவன் முற்று.	145

136. மன்னும் - நிலைபெறும்.

143. ஈசனுடைய குணாலைக - ஆங்கு - அக்குணாலைக.

உலகை வயப்படுத்தும் ஓராள்தன் சீவன் கலகமுறின் என்னும் கசடு.	146
சீவனுக் கீடாச் செகத்தில் எதைக்கொடுப்பன் பாவ மரிதன் பரிவு !	147
இந்நீரால் மீண்டும் எழும்வேட்கை, யான்தரும் நன்றீரால் போகுமே ணங்கு.	148
நித்தியச் சீவனுக்கு நீரளிக்கும் நல்லூற்றுச் சத்தியம் என்கொடைச் சார்பு.	149
அழியா உணவுக் கரும்பாடு பட்டார் அழியா உணவறியின் ஆய்ந்து.	150
நிலைத்த உணவது நித்திய சீவ நலத்த துழையினுற நன்று.	151
குமரனதை சவன் குறியிட் டவனை விமலன் அளித்தான் விருந்து.	152
குமரன்பால் நம்பிக்கை கொள்ளல் உழைப்பாம் அமலன் உளக்கோள் அது.	153
விண்ணிருந்து வந்ததே மெய்யணவு தேவனருள் மண்ணில் அழியா மருந்து.	154
நானே உயிருணவு நண்ணிஎனை நம்பினோர்க் கீஸ்ப் பசிவேட்கை இல்.	155

146. கசடு - குற்றம்.

147. பரிவு - துன்பம்.

148. ணங்கு - நசங்கி.

153. கோள் - கருத்து ; தணிபு ; கொள்கை.

வருங்தி அழைத்து வலிபாரம் ஏற்றேர் வருக, இளைப் பாறல் வரும்.	156
சாங்தமும் தாழ்மையும் சார்ந்தவன் என்றனுகம் ஏந்திடக் கற்க எழும்.	157
என்றன் நுகமிரிதாம் ஏறு சுமைளிதாம் குண்றிலகு வாகும் குணைம்.	158
மீண்டும் பிறவாதான், வீண்ணப்பன் மேலுலகைக் காண்டல் அரிதரிது கல்.	159
நீராலோ ஆவியிலோ நேர்பிறப் பெய்திலனேல் வாரா பரலோக வாழ்வு.	160
ஊனுல் பிறப்பெடுத்தல் ஊனுகும் ஆவியில் தானுப் பிறத்தலது தான்.	161

### ஜெப வீடு

என்னப்பன் வீட்டினை எற்றுக்கோ வாணிபப் பொன்னப்பு வீடாக்கல் போர்.	162
என் வீடு மக்கள் எனும்ஜெப வீடென்று முன்னேர் எழுதியது முத்து.	163
கள்ளர் குகையாக் கருணை ஜெபவீட்டை உள்ளியே செய்கின்றீர் ஊறு.	164

### கற்பனை

முதன்மையாங் கற்பனையை முதறிஞு ! கேட்டாய் அதன்விதம் சொல்கின்றேன் ஆறு.	165
--	-----

137. நுகம் - கலப்பை.

162. வீடாக்கல் ஏற்றுக்கு ? அது போராக முடியும்.

163. எனும் - என்னும்.

165. ஆறு - ஆறுதலடை.

ஈசன் ஒருவன் இதயம், உயிர்முழுதும் நேசி இதுமுதல் நீ.	166
அடுத்ததுன் மாட்டுநீ அன்புகூர் தல்போல் மடுத்துக்கூர் மற்றவர் மாட்டு.	167
இந்த இரண்டில் இயங்குமே எல்லாமும் முந்தை மொழிதீர்க்கம் முற்று.	168

### குற்றுமை

ஒன்றைக் குறித்திருவர் ஒற்றுமையாய் வேண்டினின் ரூல் நன்றாருள்வன் வானப்பன் நன்று.	169
பிணங்கித் தனக்குள் பிரியும் அரசு சணங்கியே பாழ்ப்படும் சோர்ந்து.	170
ஒன்று திரிந்திடும் ஊர்வீடும் எல்லாமும் நன்று நிலையா நரகு.	171
எங்கிருவர் மூவரோ என்பெயரால் கூடினால் அங்கிருப் பேணுவில் ஆர்ந்து.	172

### விசுவாசம்

விசுவாசம் வித்தாய் விரிந்து கனிந்தால் நிசமா விருப்புநிறை வாம்.	173
ஒன்றில் உறுதி உளதாயின் அவ்வுறுதி பொன்றலையும் போக்கும் பொருள்.	174

166. ஒருவன் - ஒருவனே.

167. மடுத்து - சேர்ந்து.

168. தீர்க்கம் - தீர்க்கதறிசனம்.

169. நன்று - ஆக்கம்.

171. ஒன்றுது இரிந்திடும் - ஒருமைப்படாமல் பிரிந்து சிதறும்.

174. பொன்றலையும் - அழிவையும்.

கடுகு விசுவாசம் காண்டும் மலையைக் கடுகுப்பாற் போன்றும் போம்.	175
பழியில் விசுவாசம் பார்த்திம் மலையை விழுகடல் என்றுல் விழும்.	176
சித்தமா னலுமக்குச் சுத்தமாக் கென்றுயே சித்தம்ஹன் நோய்தீர்க் தேய்ந்து:	177
அஞ்சா திருமகனே அன்பினைக் கண்டேன்யான் பஞ்சாப் பறக்கும்ஹன் பாடு.	178
ஒருவரெனித் தொட்டார் ஒழுகிய தென் னில் ஒருபெரும் மின்னல் ஒளி.	179
துதவிடை அங்கியைத் தொட்டேன் ஒ டிற்று வதைபெரும் பாடென்றும் வாழ்.	180
உன் றன் விசுவாசம் உன்னைப் புரந்தது சென்றமைதி செல்விநீ சேர்.	181
கண்ணினை நல்குங் கருத்துரன் உண்டெனக்கென் றெண்ணுகின் றீரோ இயைந்து.	182
ஆம்ஆம் எனலுவித்தீர் அவ்வறுதி வண்ணம்,கண் ஆம்ஆம் என ஆயிற் ரூங்கு.	183
கோயில் தலைவ ! குணமகள் மாய்ந்தாளோ மாயவிலை தூக்க மயக்கு.	184
பக்கத்தி லுள்ளீர் பரிகாசம் பண்ணுதீர் மிக்க விசுவாசம் மேல்.	185

180. துதவிடை - செருக்கினிடை.

181. புரந்தது - காத்தது ; இரட்சித்தது.

182. கருத்து உரன் - மனோசக்தி (Will Power).

விசுவாசங் கொண்டால் விழிப்பள், தலைவ !

விசுவாசம் உள்ளிலே வேண்டு.

186

விசுவாசம், பெண்ணே ! விழித்தெழு ; அன்பீர்  
இசையுண் ஓட்டும் இவட்கு.

187

காற்றே அமைதி ; கடலே அமைதி ; ஏன்  
ஆற்று தலறினீர் ? ஆ !

188

சமூல்காற் றலைமோதல் சூழ்ந்தனஎன் மஞ்சி  
விழல்விச வாசத்தின் வீவு.

189

நம்பிக்கை உள்ளவர்க்கு நண்ணுத தொன் றல்லை  
அம்புவியில் ஓயம் அழுக்கு.

190

இவ்வுலகஞ் சொன் ஞுலே ஏறவிலை நம்பிக்கை  
அவ்வுலகஞ் சொன் ஞுலென் ஆம் !

191

விசுவாச மாயிருந்தால் வேண்டுவன எல்லாம்  
விசுவாசஞ் செய்யுமே வேட்டு.

192

எத்தைநீர் கேட்டிரோ ஸர்ஞ்செபத்தில் நம்புங்கள்  
அத்தை அடைந்தன மென்று.

193

## பாவி

மருத்துவன் வேண்டும் வருந்துபிணி யர்க்குத்  
திருத்த நலர்க்கேன் தெளி.

194

188. புயல்கண்டு சீடர்கள் அலறியபோது ஏசபிராண் அருளியது.

189. அஞ்சி விழல் - அஞ்சி விழுதல் ; அஞ்சிச் சோர்தல். வீவு-

அழிவு.

191. இவ்வுலகம் - இவ்வுலகத்துக்கு உரியதை.

192. வேட்டு - விரும்பி.

193. ஸர்ஞ்செபத்தில் - அன்பு செபத்தில்.

194. மருத்துவன் - வைத்தியன். நலாக்கு - சுகமுள்ளவர்க்கு

தி. 4

உங்கள் மனத்தினில் ஓயாமல் பொல்லாமை	
தங்கிச் சுழல்வதென் ? சார்ந்து.	195
நீதியரை அல்லஅல்ல நீணிலத்துப் பாவிகளை	
ஒதி அழைக்கவந்தேன் உற்று.	196
வறியர்க்கு நற்செய்தி வாரி வழங்கப்	
பெறுகிறது எங்கெங்கும் பேறு.	197
மரகல மாக்கின் வருங்களியும் நன்றாம்	
மரங்கெடின் கெட்டகனி வாய்ப்பு.	198
கல்லவன் கல்லதை உன்னிதியி ஸின் ருமே	
கல்லி எடுப்பன் களிந்து.	199
கெட்டவன் கெட்டதைக் கெட்டசிதி கைவைத்து	
முட்டி எடுப்பன் முகந்து.	200
அறவனீ யென் ரும் அலனென் ரும் உன்றன்	
முறைசெயல் கொள்ளும் முடிவு.	201
ஒராடு நூறுட்டில் ஒன்று தொருவினால்	
பாரானே மேம்ப்பன் பரிந்து.	202
சிதருத ஆடுகளைச் சேர்த்து மலையில்	
பதறியே ஒடுகின்றுன் பார்த்து.	203
கண்டதும் மற்றவற்றிற் கானுத இன் பமவன்	
உண்டனன் உள்ள உணர்வு.	204
மற்றவருஞ் சேர்ந்து மகிழ்ச்சியால் ஆடினர்	
அற்றஒன் ருற்றதில் அன்பு.	205

199. கல்லி - அகழ்த்து ; தோண்டி.

202. ஒன்றுது ஒருவினால் - சேராது விடுத்து நீங்கினால்.

அக்நிதிருந்தும் ஓர்பாவீக் கானந்தம் விண்ணில் மிகுந்தொண்ணாற் ரென்பதரின் மேல்.	206
சேதமாய்ப் போயொழிந்த சீவர்களைக் காத்தருளச் சோதி அணைந்தது குழந்து.	207
கானைத் ஆடுகளைக் கண்டு திருத்தவங்தேன் வீணை வரவிலைமண் மீது.	208
கொல்லர் விலக்குங்கல் கூடத்து ஆலையில் வல்லதூ ஞை வரும்.	209
<b>மன்னிப்பு</b>	
பாவம் பொறுத்தருஞும் பான்மை அதிகாரம் தேவ மகற்குண்டு தேர்.	210
‘பரமனே மன்னிக்க பாவிப்பை’ என்று வரசெபஞ் செய்கின்றும் மற்று.	211
மற்றவர் செய்பிழையை மன்னித்தா வன் நீங் கற்ற செபம்போம் கவிழ்ந்து.	212
மன்னியான் உன்பாவ மாசு. மன்னியான் உன்பாவ மாசு.	213
திமிர்வாதக் காராடன் தீயபெரும் பாவம் அமர்ந்தடங்கி ஆழ்ந்த தறி.	214
பாவமன் ரீப்புப் பரமன் செயவல்லான் வவனிவன் என்றுன்னல் ஏன் ?	215
மனித குமரற்கு மன்னிக்கப் பாவம் ஏனில்லை டதிகாரம் நன்கு.	216

206. தொண்ணாற்றென்பது பேரினும்.

210. தேவ மகற்கு - தேவ குமரனுக்கு ; கிறிஸ்தவக்கு.

மன்னிக்கப் பட்டதுன் மாபாவம் என்பதோ	
அன் றிட என்பதோ ஆய்.	217
மிக்க அபாண்டம் விரித்து வதைப்போர்க்குங் தக்க செபஞ்செயல் சால்பு.	218
உடன்பிறந்தான் குற்றம் உனுற்றின் கடிக உடன்மன்னி, நொந்தால் உளம்.	219
எழு முறையவன் ஏதம் புரிந்துருகின் எழுமுறை மன்னி இதம்.	220
வாழுடன் வந்தான் வழுக்கல். பொறுக்குழுறை எழன் ரெழுபதென் பேன்.	221
எப்பாவம் எங்கிஂதை ஏற்குமே மன்னிப்பை எப்போதும் ஒன்றேற்றல் இல்.	222
தூஆவி யானவரைத் தூற்றியே சிஂதித்தல் மேவாது மன்னிப்பு மேல்.	223
மனித குமரற்கு மாரு ஒருசொல் வனையின் மன் ரிப்பு வரும்.	224
ஆவிக்கு மாரு அறைவோற் கிருமையில் பாவமன் னிப்பிலை பார்.	225
<b>கண்முடி வழக்கம்</b>	
இய்நாளில் நோயை ஒழித்தல் தவறென் றீர் இய்நாள் குமரற் குரித்து.	226
ஆழ்ந்த குழியில்தன் ஆடோடி ஒய்வுநாள் வீழ்ந்தால் எடாகே விரைந்து.	227
219. உனுற்றின் - செய்யின்.	
223. தூ ஆவி - பரிசுத்த ஆவி.	
224. வனையின் - புனைந்தால் ; செய்தால் ; சொன்னால்.	

- ஆட்டி லும் மைந்தன் அதிமேலன் கோன்போய்வு  
நாட்களி லும் கல்லசெயல் நன்று. 228
- இய்நாளில் காளை உதைகழுதை நீர்ப்பருகின்  
காய்வீர்கொல் ? என்னே ! கருத்து. 229
- உஞ்சிடர் கைகழுவா துண்கின்றூர் தீட்டன்றே  
துஞ்சு மரபென்றீர் தூர்ந்து. 230
- புறவேடங் கொண்டார் புறக்கணித்தீர் அப்பன்  
அறமேவு கற்பனை ஆறு. 231
- பெற்றேரைப் பேணும் பெருமையைக் கைவிட்டார்  
கற்றீர் புறத்தீட்டுக் காப்பு ! 232
- புகுவது வாயுள் பொருத்தாது தீட்டை  
உகுவதில் வாய்தீட் டொது. 233
- வாயுள் புகுதல் வயிற்றுள் சொரித்துவெனி  
ஆயிடல் நீர் அறிவீர் ஆய்ந்து. 234
- வாயின் வழிவருதல் வாழிடம் உள்ளமே  
பாயும்பல் தீட்டுப் பரவு. 235
- காரெண்ணைம் கொல்லல்பொய் கறபழிவு கள்ளங்கிந்தை  
சேருள்ளம் தீட்டுச் செறிவு. 236
- கள்ளார் மொழிகள் கரும்புளித்த மாவொக்கும்  
கொள்ளற்க எச்சரிக்கை ! கோது. 237
- 
229. காய்வீர் கொல் - கோபிப்பிரோ ?
230. மரபு தார்ந்து துஞ்சும் என்றீர். துஞ்சும் - மாண்டுபோம்.
231. ஆறு - வழி.
233. வாய் உகுவது - வாய் சிந்துவது ; உள்ளிருஷ்டே வாய்வழி  
ஏக வருவது.
236. கார் - கரிய ; தீய.

வேதரிடம் எச்சரிக்கை ! வேடம் புறவேடம் தீது பெருமாயைத் தீட்டு.	238
மோசேயின் பீடத்தில் மோசரவர் வீற்றிருப்பர் வாசகம் நன்றாக்கை மாறு.	239
மாச்சுமை ஏற்றுவர் மக்களின் தோளிலவர் நாச்சுமை அன்றிவிரல் இல்.	240
நாடானைவ நீட்டுவதை நல்வங்கி தீட்டுவதை வீடாக் கருதுகின்றார் வீண்.	241
நீளங்கி பூண்டு நெடுவீதி போவருலா தோளர் வணக்கேற்பர் சூது.	242
ஆலயத்தில் முன்னமர்வர் ராவிநுந்தில ஏன்னமர்வா ஒலமுண்டை வீடு ஷட்வர் ஓர்ந்து.	243
பார்வைக்கு நீண்டசொம்ப பண்ணுவர் தீர்ப்பினில் சார்வர் கொடுந்தண்டத் தாக்கு.	244
தன்னை உயர்த்துவோன் தாழ்வனே, தாழ்த்துவோன தன்னை உயர்த்துவோன் தான்.	245
வெந்தயம் சீரகம் வேர்துளசி பத்திலொன்று முந்தச் செலுத்துகின்றீர் மொய்த்து.	246
கள்ளரே ! விட்டமர் கருணையை நீதியை உள்ள உறுதியை ஊறு.	247

240. நா சுமை, வாய்த்தொண்டை உணர்த்துவது. விரல்  
(கை) ஒன்றுஞ் செம்புதில்லை என்றபடி.

241. வீடா - மோட்சமாக.

242. தோளர் - நெடுங் தோள்களையுடையவர். வணக்கு -  
வணக்கம்.

உண்ணூய் கலனை உ-லுக்கிடப் புறத்தூய்மை		
பண்ணூகின்றீர் உன்னூயுட் பற்று.	248	
கொள்ளை அழுக்குக் குடிகொண் டுமல்கின்றீர்		
உள்ளங் கழுவீரோ ஒத்து.	249	
வெள்ளை அடித்த வெறுங்கல் லறைபோன் றீர்		
உள்ளென்ன ? என்புபினை ஒடு.	250	
வெளிக்குப் புலாம் வெறுநீதி, உள்ளம்		
களிக்கும் வழுக்குமுக்குக் கள்.	251	
தூயரைக் கொன்றூர், துலைநின்றூர், நும்முன்னேநர்		
ஆயபழிக் கென் செய்வீர் ! ஆசு.	252	
புறத்தைப் படைத்த புனிதன் அகத்தை		
வெறுத்து விடுத்தானே வேர்ச்து !	253	
உற்றன எல்லாம் உள்கொண் டறஞ்செய்மின்		
பூற்றுமே தூய்மை முகிழ்ப்பு.	254	
மக்கள்முன் ரீதியாய் வாழ்கின்றீர் ! உம்முளத்தை		
மிக்கறி வானை இறைவன் வேர்.	255	
மதிப்புறல் மக்கள் முன், வானப்பன் முன்னார்		
அதிக அருவருங்கேப் ஆம்.	256	
செல்வம்		
ஷித்தியச் சீவன் நினை இலைஞு ! நல்லனெனை		
எற்றுக் கெளைச்சொற்றுய், ? இங்கு.	257	

248. உள் பற்றை உன்னும் (ஷினையுங்கள்).

252. ஆசு - குற்றம்.

254. உற்றன எல்லாம் - கிடைத்த எல்லாவற்றையும்.

257. சீவன் - சீவனை.

என்றென்றும் கல்வன் ஈசன் ஒருவனே அன்றிப் பிறரில்லை ஆய்.	258
சிவனில் செல்லான் சித்தம் விரும்பினால் மேவிய கற்பனையுள் வேய்.	259
கொலைகளவு காமம் கொடும்பொய், குணத்தை அலையவை செய்யாதே அல்.	260
மாட்சிமைசெய் ஈன்றோரை, மறறவர்பால அன்புகூர் ஆட்சிஹன்பால் கூர்வதுபோல் அன்டு.	261
இனைஞு! ‘இவைசெய்தேன் என்னகுறை இன் னும் உள்’தென்றாய் சொல்கின்றேன் உள்.	262
ஒருகுறை உள்ளதவு வொன்றைக் களைந்தால் பெருகு முழுப்பண்புப் பேறு.	263
முழுப்பண்ப ஞகநீ முன்னின், உள்ளதை அழியவிற் ரில்லார்க் களி.	264
உனக்கவு வுலகில் உருவாகுஞ் செல்வம் எனக்குப்பின் வாசிலுவை ஏற்று.	265
சென்றுன் மறுத்தினைஞுன் செல்வத்தான், சிட்ரே! நன்றாகச் சொல்கின்றேன் நான்.	266
ஊசியின் காதினில் ஒட்டடை நுழையினும் சசனிடஞ்சு செல்வனுறல் இல்.	267

259. கற்பனையை உள்ளத்தில் வேய (அணி).

261. உன்பால் அன்பு கூவது ஆட்சியாயிருப்பதுபோல.

262. உள் - நினை.

263. களைந்தால் - பிடிங்கி எறிந்தால் ; நீக்கினால். பண்பு - இயல்பு ; தன்மை.

264. முன்னின் - ஆழ நினைந்தால். இல்லார்க்கு - வறியர்க்கு.

- ஒருவன் உயிர்கலம் உள்ள இடம் அன்னன்  
திருவினில் இல்லை தெளி. 268
- பகலில் இரவில் பரிந்தே விருந்தை  
வகையினில் ஓம்புமின் மாண்பு. 269
- சோதரரை நண்பரைச் சுற்றத்தைச் செல்வரை  
வீதியரைக் கூப்பிடுதல் வீண். 270
- அன்னவர் மீண்டும் அழைப்பர் விருந்துக்குத்  
துன்னுமே கைம்மாற்றுத் தூறு. 271
- ஏழை குருட்டும் ஈனச்சப் பாணியும்  
வாழ அழைத்தல் வளம். 272
- திரும்ப விருந்திவர் செய்யார் அதனால்  
அரும்புதல் கைம்மா றரிது. 273
- ஙல்லதே உப்பு நகர்ந்துவிடின் சாரமெலாம்  
செல்லுமோ மீண்டுமலை சேர்ந்து. 274
- உப்புடைய ராகுங்கள் ஓங்குசமா தானத்தில்  
ஒப்புரவுக் கேற்க உழைப்பு. 275
- இன்றமும் நீவீர் இதமுற வாழியே  
என்றும் நகைப்பீர் இனி. 276
- செல்வரே ! ஜேயோ ! செறிந்தது கேடுநீர்  
புல்லிய ஆறுதல் போம். 277
- ஙிறையடையீர் ! அங்தோ ! நிகழ்ந்தது கேடு  
வறுமை பசிவாட்டும் வந்து. • 278

நகையுடையீர் ! ஓயோ ! நளிர்ந்தது கேடு புகையுமே துண்பப் புலம்பு.	279
மற்றவர் உன்னை மகிழ்ந்து புகழுங்கால் உற்றது கேடென் றுணர்.	280
வவனே கேட்பினும் சக, பறிப்போனை மேவியே கேள்க மீண்டு.	281
கடனைத் திரும்பவும் கைப்பற்ற எண்ணில் கடனளித்தல் பாவம் கடி.	282
<b>பிறர் குற்றம்</b>	
பாவம் உணர்ந்து பரிதபித்திங் கென்னிடம் மேவினன் இப்பெண் மெலிந்து.	283
கற்பழிந்தாள் காண்டனேல் கல்லெல்லிக என்பதுமுன் சற்பனை என் றீர் கவிழ்ந்து.	284
பாவமிலார் ஈங்கிருப்பின் பார்த்துக்கல் வீசுக மேவிய இப்பெண்ணின் மீது.	285
ஓவ்வொருவ ராக ஓதுங்கி அகன் றனர் செவ்வையிர் ! காண்மின் சிறந்து.	286
பெண்ணேஉன் பாவங்கள் பெற்றன மன்னிப்பை எண்ணுதே பாவமிரி ஏகு.	287
<b>தியாகம்</b>	
என்பின் வரவிரும்பின் ஏந்தியே தன்சிலுவை தன்னை வெறுத்தல் தகவு.	288
என்பொருட்டென் செய்திபொருட் டில்லங்கிலம் சோதராகள தன் பெற்றேர் ஆதிவிடல் சால்பு.	289
279. நளிர்ந்தது - செறிந்தது.	
286. செவ்வை சீடரே.	

இட்மையில் நூறுகி எல்லாம் பெருகுமே அம்மையில் வீடுண் டமை.	290
பின்பற்றி வாளன்றேன் பெற்றோளை மணணடக்கம முன்செய்யக் கேட்கின்றுய் மோங்து.	291
மரித்தோர் மரித்தோரை மண்ணிற் புதைப்பர் வரித்தென் னைப் பின்பற்றி வா.	292
காசுபலர் இட்டனர் காணிக்கை யாயிங்கே ஆசிஇக் கைம்மைக்கே ஆம்.	293
காசுச்தி இல்லாள் கடைவாழ்வுக் குள்ளதையும் வீசினைள் நேசத்தில் வீழ்ந்து.	294
நிதியிருந்து செல்வரெலாம் நீட்டினர் கையைக் கதிஇரு காசளித்தாள் கண்டு	295
<b>மரணம்</b>	
என் சொல் வழிநடப்போன் என்றும் மரணத்தில் துன்னி அதைக்காணுன் துச்ச.	296
உயிரோ டி நூந்தென்னில் ஈண்மை உறுதி பயில்வோன் மரணம் படும்.	297
உறுதினன் பால்வைப்போன் உற்றிடான் சாவை உறினெழுவன் மீண்டும் உயிர்த்து.	298
290. அம்மையில் - மறுமையில். அமை - சித்தமாகு. 292. வரித்து - மொய்த்து ; தெரிந்து எனினுமாம். 295. வாழ்க்கைக்குக் கதியாயிருந்ததெனக் கண்டும் - உணர்ச்சும் - காசினை அளித்தாள் என்றபடி. 297. படும் - ஒழியும்.	

மார்த்தாளே மார்த்தாளே மாழ்கிப் பலங்கீனந்து கூர்த்துக் கவல்கின்றுய் கோது.	299
தேவையை ஆய்ந்தால் சிறிதாம் அலதொன்றும் ஆவி வதைஏன் அதற்கு ?	300
மரியாளோ கண்டாள் மகிழ்தக்க நல்ல மரியாத பங்கை மதி.	301
சண்டுநிற்போர் சில்லோர் இறையுலகைக் கானுமன் மாண்டசுவை பார்ப்பதிலை மாண்பு.	302
<b>தொண்டு</b>	
சாப்பிடும் என்கின்றீர் சாப்பா டெனக்கெது ?	
சாப்பிடல் சொல்கின்றேன் சற்று.	303
என்னை அனுப்பினவன் என்னம் நிறைவேற உன்னிப் பணிசெய்தல் ஊண்.	304
அழியும் உணவேன் ? அழியா உயிர்கட் குழையுமது சீவ உணவு.	305
<b>கலம்பகம்</b>	
பிடிக்கின் றீர் மீணைன் பின்வாரும் மக்கட் பிடிப்பவ ராக்குவேன் பேறு.	306
ஆவிக்கோ ஊக்கம், அணிக்த புலா லுக்கோ மேவிக் குடையும் மெலிவு.	307
இத்தகைய பேயோட்டல் ஏதாலும் ஏலாது சத்திய நோன்புசெபம் சால்பு.	308

299. மாழ்கி - மயங்கி.

301. மரியாத - அழியாத..

306. மக்கட் பிடிப்பவர் - மக்களைப் பிடிப்பவர்.

பட்டயத்தைப் போடுறையில் பட்டயங் தாங்கினவன் பட்டயத்தால் மாண்டிடுவன் பட்டு.	309
சிறிதிலே மெய்யன் பெரிதிலும் மெய்யன் சிறுகேர்மை சேர்க்கும் பெரிது.	310
அல்ல பலியை, அருளை விரும்புகின்றேன் நல்லபொருள் கற்றிடுக நாள்.	311
தன்வீட்டில் ஊரில் தவிரதாரு தீர்க்கன் அயல் மன்வீட்டில் ஊரில் மதிப்படு.	312
தோமா! என் கையைப்பார் தொட்டு விலாவைப்பார் ஏமாறு நம்பிக்கை ஏல்.	313
அய்யனே அப்பனே ஆண்டவ என்கின் ரூய் மெய்யினைப் பார்த்தபீன் மேல்.	314
பார்த்தென்னை நம்பினை, பாராமல் நம்புவோர் ஆர்த்தபெரும் பேறுடையார் அன்பு.	315

312. தீர்க்கன் - தீாக்கனுக்கு.  
 313. அசையா நம்பிக்கை கொள் என்றபடி.  
 314. மெய்யினை - உடலை அல்லது சத்தியத்தை.  
 315. (அவர்) அன்பு.

## இ நு வா ப்

- பிரான்ஸிலிஸ்அந் தண்மை பெறுச்செப்த ஏச்  
பிரான்மலீச்சோல் வாழி பெரிது. 1
- தத்துவ வாழ்வடையக் கால்ஸதாயைச் செயதபெறுஞ்  
சத்தியம் வாழி தழைத்து. 2
- காந்தி யடிகளைக் காத்த மலீமொழி  
சாந்தமே வாழியது சத்து. 3
- முத்தி நெறியறியா மூர்க்கலை குய்யஅருள்  
பத்திமொழி வாழி பரம். 4
- எங்கும் பொதுமை இயங்க அருள்வளர்க்கும்  
பொங்கு மலீமொழியைப் போற்று. 5
- கொலையுலகம் மாய்க்கொடுங் குண்டாட்சி வீழ்க  
மலீமொழி வாழ்க மலர்ந்து. 6
- சேவக நின்றியும் சேஷா னின்றியும்  
ஏவரும் வாழ்க இனிது. 7
- மக்களின் ஆட்சி மலர்க மலீப்பொழிவால்  
தக்கஅறம் ஒங்க தழைத்து. 8
- மலீமொழி வாழி மணிமொழி வாழி  
நிலைவழி வாழி நிகழ்ந்து. 9
- ஏச் ஒளிவளர்க இவ்வுலகம் ஒன்றாக  
கேச வழியால் நிறைறந்து. 10

1. பிரான்ஸிலிஸ் முனிவர். அந்தண்மை - எவ்வுயிர்க்குஞ் செங் தண்மை பூண்டொழுகல்.

# திரு. வி. கவியராண்சுந்தரராமர்

## இயற்றிய நூல்கள்

	ரூ. அ.
திரு. வி. க. வாழக்கைக் குறிப்புகள்	... 12 8
பெரியபுராணம் - அரும்பத விசேட ஆராய்ச்சிக்குறிப்புரையும்	
வசனமும்	... (அச்சில்)
தமிழ்ச்சோலை அல்லது சட்டுரைத் திரட்டு	... (அச்சில்)
கிருக்குறள் விரிவுரை: (முதற்பகுதி-பாயிரம்கான்கதிகாரம்)	5 0
,, (இரண்டாமபகுதி அறத்துப்பால்-ஆறு அதிகாரம்)	5 0
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்	... 5 0
பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை	... 4 0
இந்தியாவும் விடுதலையும் 5 () உள்ளொளி	3 0
தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பிராழிவ	... 5 0
நாயன்மார் வரலாறு	... 4 0
முருகன் அல்லது அழகு	... 2 0
சீாதிருத்தம் அல்லது இளமை விருட்து	... 1 8
இராமலிங்க சுவாமிகள் திருவுடையம்	... 1 4
முடியா? காதலா? சீாதிருத்தமா?	... 1 4
என்கடன் பணிசெய்து கிடப்பட்ட	... 1 0
ஸ்வவததின் சமரசம் 0 12                    சைவத் திறவு	... 0 8
சன்மார்க்கபோதமும் திறவும்	... 1 8
சமரச சன்மாக்கத் திறவு	... 0 4
தமிழ்நாடும் நமமாழுவாரும்	... 0 12
இமயமலை அல்லது தியானம்	0 8
காரைக்காலமமையார் திருமுறை—அரும்பதக குறிப் புரையுடன் 0 10                    ஆலமும் அழுதமும்	0 8
கடவுள் காட்சியும் தாயுமானாரும் 0 4                    சித்தமார்க்கம்	0 6
தமிழ் நூல்களில் பெனத்தம்	... 0 4
உரிமை வேட்கை ஒல்லது நாட்டுப் பாடல்	... 0 8
பொதுமை வேட்டல் 1 8                    முருகன் அருள் வேட்டல்	0 8
திருமால் அருள் வேட்டல் 0 4                    சிவன்ரூள் வேட்டல்	0 8
கிறிஸ்துவின் அருள்வேட்டல் 0 6                    புதுமை வேட்டல்	0 10
கிறிஸ்து மொழிக குறள்	... 0 12
நாயன்மார் திறம் 0 4                    சமரச திபம்	... 0 6
தினைப்பவர் மனம் 0 4                    சைவ சமய சாரம்	... 0 2

**சாநு அச்சுக்கூடம், (முருகவேள் புத்தகசாலை),**

12, கணபதி முதலி தெரு, இராயப்பேட்டை, சென்னை

## அரிய தமிழ் நால்கள்

	கு.அ.
தமிழ் மறைத் திரட்டு	... 0 8
வினாயகர் பனுவல் திரட்டு	... 0 6
முருகவேள் பனுவல் திரட்டு	... (அச்சில்)
முருகன் திருவருட்பா இராமலிங்க சவாமிகள்	... 0 8
குசேலோ பாக்கியாநம் மூலமும் உரையும்	... 1 4
தேவி தோத்திர மஞ்சரி	... 0 4
திருஞாவுக்கரசு சவாமிகள் தேவாரம் முதல் திருமுறை	
அரும்பத உரையும் சாத்திரக குறிப்பும்	... 0 12
கோத்திரக்கோவைப் பிள்ளைத்தமிழ்	... 0 4
சிவபுண்ணியத் தெளிவு	... 0 4
சிவாலய பூஜை விளக்கம்	... 0 1
சமயத்தொகுதி	... 0 2
ஆற்றமுத்தந்தாதி	... 0 2

—•—

## கந்தர் அநுபுதி

சென்னை, இராயப்பேட்டை, வேத ப்ரஸ்ஸன் மந்திரத்து  
சிவத்யானானந்த மஹரிஷி அவர்கள் எழுதிய

கூடார்த்த தீபிகை

என்னும் புத்துரையோடு கூடியது. இதுவரை இவ்வகைத் தெளிவான  
அநுபுதி உரை வெளிவரவில்லை என்று படித்தோர் பலரும்  
கொண்டாடிக் கூறியுள்ளார். விலை நூடா 1

சாது அச்சுக்கூடம், (முருகவேள் புத்தகசாலை),

12, கணபதி முதலி தெரு, இராயப்பேட்டை, சென்னை

—•—